


# 1

## பொதுநோக்கு

**க** பந்த ஆண்டுகளில் உள்ளார்ந்தளவினை விடத் தாழ்ந்த வளர்ச்சியினை அனுபவித்த இலங்கைப் பொருளாதாரம் கொவிட்-19 நோய்ப்பறவலிற்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்தது. கொவிட்-19 இன் உள்நாட்டுலான பரவல் மற்றும் முடக்கதல் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டமை, உலகளாவிய பொருளாதாரச் செயற்பாட்டின் மெதவடைதல் மற்றும் நாட்டில் பாதகமான வாளிலை நிலைமைகளின் தாக்கம் என்பவற்றின் இணைந்த தாக்கங்களையும் பிரதிபலித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தற்காலிக மதிப்பிடிட்டுக்கையை பொருளாதாரம் 2020இன் முதற்காலாண்டில் ஆண்டிற்காண்டு அடிப்படையில் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. இடையூருகளின் உண்மைத்தன்மையினையும் உலகளாவிய நோய்ப்பறவலின் தொடக்கத்துடன் இல்லாண்டில் தோற்றும்பெற்றுள்ள புதிய செயற்பாடுகளினையும் தொழில்புரிவதற்கான புதுமையான வழிகளையும் கைப்பற்றிக்கொள்வதிலுள்ள சிக்கல்களினை மேற்கோள்காட்டி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கமைந்து புதுமையான புதுமையை பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், 2020 ஒத்தோபால் கொவிட்-19 நோய்த்தொற்றின் புதுமையிப்பிற்கும் அதன் விளைவான கட்டுப்படுத்தல் வழிமுறைகளுக்கு முன்ன் மிக அன்மீய மாதங்களில் பொருளாதாரச் செயற்பாட்டின் பல விடயப்பட்டுகளில் வலுவானதோரு மீட்சியினை தீர்மாக்க கிடைக்கக் கூடியதாகவுள்ள தருகாலிகள் சுடிக்காட்டுகின்றன. பொருளாதாரச் செயற்பாட்டின் மீட்சியானது அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினதும் ஒன்றிணைந்த முயற்சிகளினால் ஆதாரிக்கப்பட்டது. உலகளாவிய நோய்ப்பறவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிற்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதாரிப்பதற்காக நிவாரண வழிமுறைகளும் பாரியவிலான கொள்கைத் தூண்டிதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய வங்கியானது உலகளாவிய நோய்ப்பறவின் காரணத்தினாலான முன்னெபோதுமில்லைதா குழந்தையில் பன்மடங்கான வட்டி வீதிகளின் மற்றும் நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைப்பு அதன் மூலம் சந்தைக்குப் போதியளவு திரவத்தன்மையினை உட்புகுத்தல் மற்றும் கணிசமானவில் கடன்பாட்டுச் செலவின்த்தைக் குறைத்தல் உள்ளடங்களை நாணயத் தளர்த்தல் வழிமுறைகளினாரு தொடரினை முன்னெடுத்தது. சிறிய மற்றும் நடுத்தராவு தொழில்முயற்சிகளின் தேவைகளினைப் பூர்த்தி செய்வதற்கு சலுகைக் கொடுக்கன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதனையும் அதனுடன் உலகளாவிய நோய்ப்பறவினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான படுகடன் கால தாமதத்தையும் உலகளாவிய நோய்ப்பறவின் பாதகமான தாக்கங்கள் தாண்டின. இத்தகைய வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தி தனியார் துறைக்கான கொடுக்கன் முன்னைய மாதங்களில் அதாரிக்கப்பட்ட மெதுவைத்தலை மறுதவித்து 2020 ஒத்து மற்றும் செத்தெம்பரில் ஒரு கணிசமான முன்னோற்றுத்திணைக் காட்டியது. மத்திய வங்கியானது முதலாந்தர ஏலக்கானில் திறநேரசீரி உண்மையாக்களைக் கொள்வனவு செய்வதன் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான நிதிகளை வழங்கியது. அரசு துறைக்கான அதிகரித்த கொடுக்கன் பாதிக்கப்பாரில் முடிவடைக்கின்ற ஒன்பது மாதங்களில் விரிந்த பண நிராம்பலின் வளர்ச்சி விவரவைவுவடைவதற்குப் பிரதானமாகப் பங்களிப்புச் செய்தன. இதேவேளை, நிதியில் முறையை உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார மெதுவைத்தலிலிருந்து எழுகின்ற பாதகமான தாக்கத்திற்கு ஈடுகொடுத்துவர்கள் அதேவேளையில் பொருளாதாரத்தின் மீளாழுச்சிக்கு ஆதாரிக்கப்பட்டது. அதேநேரத்தில் உலகளாவிய நோய்ப்பறவின் ஆரம்பக் கட்டங்களில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் துறை வர்த்தக நிலுவையினாலானதோரு முன்னேற்றும், தொழிலாளர் பணவுவுப்பல்களின் மீளாழுச்சி, உறுதியானதோரு செலாவனி வீதம் மற்றும் அலுவல்சார் ஒதுக்குகளின் போதியளவானதோரு மட்டம் போன்றுவற்றுவதன் ஒரு குறிப்பிடத்தக்க மீன்குவாக்கத்தினை குறித்துவிட்டது. வெளிநாட்டுத் துறையின் உறுதிப்பாடானது அத்தியாவசியமற்ற இருக்குமதிகள் மற்றும் தெரிந்துகொடுக்கப்பட்ட வெளிப்பாய்ச்சல்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அத்துடன் தாழ்ந்த உலகளாவிய பெற்றோலிய விலைகளினால் ஆதாரிக்கப்பட்டது. அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையுடன் கூடிய வழிமுறைகள் மற்றும் 2020 பூனிலிருந்து தொழிலாளர் பணவுவுப்பல்களில் எதிர்பாராத மீளாழுச்சி என்பவை நீதித் தூண்டியைப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலுமாக சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின் கணிசமான குறையின் தாக்கத்தினை பகுதியளவில் தணிப்பிடில் துணைப்பிரிந்தன. உலகளாவிய நோய்ப்பறவு எல்லை கடந்த நிதியில் பாய்ச்சல்களினைப் பாதித்துவால் சென்மதி நிலுவையின் நிதியில் கணக்கு மந்தமான செயலாற்றுத்தினை அனுபவித்தது. எனினும், உள்நாட்டு வெளிநாட்டுச் செலாங்கியில் சந்தையில் வெளிநாட்டு செலவனிக்காரர்கள் உள்ளங்களைக் காலநிலைகளை அறாக்குகிறார்கள் மத்திய வங்கிக்கும் மத்திய வங்கிகளின் உட்பாய்ச்சல்களினால் நன்மையைத்து மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் போதுமான மட்டங்களில் தொடர்ந்துவிட்டதன். பாதகமான ஊக்கம் மற்றும் நாட்டிற்கான தரமில்லின் தரமிறுக்குதலுக்கு மத்தியிலும் 2020 ஒத்தோபார் தொகைத்தின் முதிர்வடைந்த நாட்டிற்கான பண்ணப்படு முறியின் தீர்ப்பின் உள்ளாங்கலை வீர்களுக்கு மத்தியில் அரசாங்கப்படுத்துவதற்கும் தீர்ப்பின் வீர்க்கிக்கு மத்தியில் அரசாங்கத்தின் அரசாங்கியில் வீர்க்கிப்பட்ட பாரியவிலான வெளிநின்ற பட்டியல்கள் அரசாங்கத்தின் செலவின முகாமைத்துவுத்திற்கு சூழ்யாகவிருந்தன. நடுத்தர கலாத்தில் வரவுசெலவுத் தீட்டப் புற்றாக்குறையைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கும் தீர்வின்று காலத்தில் பொதுப் படுகடனின் நீதித்துறைக்குமத்தியமைக்கும் இன்றியமையாததாகவுள்ளன. இதே வேளையில், உணவு விலைகளின் உயர்வினால் தற்காலிக அதிகரிப்பு அவதானிக்கப்பட்ட போதிலிரும் மந்தமான கேள்விகளின் நீதியில் பணவையைப் போட்டு விவரமானதான் கொவிட்-19 இன் இதுவரையான காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட வீச்சான 4-6 சதவீதத்திற்குள் பணவீக்கத்தினைப் பேணுவதில் துணைப்பிரிந்தன. மத்திய வங்கியின் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்குள் போருத்தமான கொள்கை வழிமுறைகளுடன் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் இந்த வீச்கக்கலைபில் பேணப்படுமென்று அரசாங்கத்தின் வளர்ச்சியை நோக்கி கொள்கைளான் ஆதாரிப்பாட்டு முகாமைகளில் ஆரம்பினும், கொவிட் - 19 இனை உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் வெற்றிகரமாக மட்டுப்படுத்துவது எதிர்வரும் காலத்தில் உள்நாட்டுப் பொருளாதார மீட்சியினதும் வேகத்தினையும் தீர்மானிப்பதில் தொடர்ந்தும் பிரமாணத்தினையும் தீர்மானிப்பதில் தொடர்ந்தும் பிரதானமானதாகவுள்ளது.

## வரைபடம் 1.1

### இலங்கைப் பொருளாதாரத்தின் மீட்சி



நாடு முழுவதுமான முடக்குதல் காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட பின்னடைவினைத் தொடர்ந்து கைத்தொழில் துறை 2020இன் மூன்றாம் காலாண்டில் பெருமளவிற்கு மீட்சியடைந்தது...



கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (தயாரிப்பு)



சிமெந்தின் கிடைப்பனவு



மின்வலு உருவாக்கம்




அதிவேகப்பாதைப் போக்குவரத்து - 2020



நெல் போன்ற வேளாண்மைத் துறையின் பல துணைத் துறைகள் ஆரோக்கியமான உற்பத்தி மட்டத்தைப் பதிவுசெய்தன...


நெல் உற்பத்தி






தேவிலை உற்பத்தி






உலகளாவிய நோய்த்தொற்றின் உடனடித் தாக்கத்திற்குப் புறம்பாக பணிகள் துறையின் அஞ்சமான செயற்பாடுகள் 2020இன் முன்றாம் காலாண்டில் உலகளாவிய நோய்த்தொற்றின் முன்னரான மட்டத்தினை அடைந்தன...



### கொள்கலன் கையாளல் செயற்பாடுகள்



2020இன் முன்றாம் காலாண்டில் ஏனைய பேரண்டப் பொருளாதாரக் குறிகாட்டிகளிலும் பரந்துபட்டதோரு மீட்சி அவதானிக்கப்பட்டது...



முலங்கள்: இலங்கை மத்திய வங்கி, இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, வேளாண்மைத் திணைக்களம், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை தேவையிலச் சபை மற்றும் கைத்தொழில் பங்குப்பற்றுங்கள்

## துறைசார் அபிவிருத்திகள்

### உண்மைத்துறையும் பணவிக்கமும்


- தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களத்தின் தற்காலிக மதிப்பீடுகளின்படி இலங்கைப் பொருளாதாரம் கொவிட்-19 உடன் தொடர்புடைய முடக்குதல், உலகளாவிய நோய்ப்பரவலினால் குறைவடைந்த உலகளாவிய கேள்வி மற்றும் பாதகமான வாளிலை நிலைமைகள் என்பவற்றின் இணைந்த தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 2020இன் முதற் காலாண்டுப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 1.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது.<sup>1</sup> வேளாண்மைத் துறை 2019இன் முதற்காலாண்டில் பதிவுசெய்த 5.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020இன் முதற்காலாண்டில் 5.6 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. கைத்தொழில் துறை நடவடிக்கைகளும் முன்னைய ஆண்டின் தொடர்பான காலாண்டில் பதிவுசெய்த 3.9 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020இல் 7.8 சதவீதத்தினால் சுருக்கமடைந்தன. உலகளாவிய நோய்ப்பரவலின் உடனடித் தாக்கங்கள் பணிகள் துறையில் காணப்பட்டமைக்குப் புறம்பாகஇ இது 2019இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 3.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020இன் முதற்காலாண்டில் 3.1 சதவீதமான மிதமான வளர்ச்சியொன்றை இது பதிவுசெய்தது.
- தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களத்தின் படி கொவிட்-19 பரவலிற்கு மத்தியில் மாச்ச நடுப்பகுதியிலிருந்து மே நடுப்பகுதிவரை விதிக்கப்பட்ட நாடளாவிய முடக்கல்நிலை 2020இன் முதலரையில் குறைவான தொழிற்படை பங்கேற்பு வீதம் மற்றும் உயர்வான தொழிலின்மை வீதம் என்பவற்றிற்கு வழிவகுத்தது. 2019இன் தொடர்பான காலப்பகுதியின் 4.8 சதவீதத்துடனான தொழிலின்மையுடன் ஒப்பிடுகையில் 202 முதலரையில் தொழிலின்மை வீதமானது 5.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்களின் தொழிலின்மை வீதமானது 2019 முதலரையின்

<sup>1</sup> தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2020இன் முதற்காலாண்டுக்கள் தேசிய கணக்கீட்டு மதிப்பீடுகள், முடக்கல் நிலைவினால் தவு சேகரிக்கப்படுகின்ற பாதிப்பால் அடுத்து வெளிவேலையில் வாங்கமான தரவு கேள்விய முறைகால் உலகளாவிய நோய்ப்பரவல் காலப்பகுதியில் தோற்றிய விட்டிலிருந்து வேலை செய்தல், விட்டிற்கு விடு விழியோகப்பூரிகள் போன்ற புதிய நடவடிக்கைகளை உள்ளக்க முழுமல்லையாதங்கள் பாரிய அளவில் பிழைக்கலாக்கு உட்படிருக்கக்கூடும். 2020 ஏப்ரில் மற்றும் மே மாத காலப்பகுதியிலே முடக்கல் நிலைவின் தாக்கங்கள் அதிகமாகக் கணப்பட்டதால் திக்குறையாகின் 2020இன் இரண்டாம் காலாண்டின் மொத்த உள்ளடக்கம் குறைநாட்டும் அனுமதிப்பட்டு உள்ளது. உள்ளடக்கம் புரிந்துகொண்டு இப்பின்னரியில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களை உலகளாவிய நோய்ப்பரவல் காலப்பகுதியில் சில குறிப்பிட்டதாக நடவடிக்கைகளின் பெயரிட்டுக்கொடும் மற்றுமிழுவதற்கான முறைகள் குறித்து மேலதி களையும் தேவைபடுவதாக அறிவித்துதோடு இதன் விளைவாக 2020இன் இரண்டாம் காலாண்டுக்கான தேசிய கணக்கீடுகளின் வெளிப்படினையும் தாமதமாகக் கிடையாது.

4. சதவீதத்திலிருந்து 2020இன் ஒத்தகாலத்தில் 3.9 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் பெண்களின் தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 7.2 சதவீதத்திலிருந்து 2020இன் முதலரையில் 8.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. 20-29 ஆண்டுகள் வயதுடைய இளைஞர்களிடையேயான தொழிலின்மை வீதம் முன்னைய ஆண்டின் ஒத்தகாலத்தின் 14.8 சதவீதத்திலிருந்து 2020இன் முதலரையில் 18.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. மேலும் க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமையுடைய பெண்கள் மத்தியிலான தொழிலின்மை வீதமானது 2019இன் முதலரையில் 12.3 சதவீதத்திலிருந்து 2020 முதலரையில் 14.5 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. அதேவேளையில் தொழிற்படைப் பங்கேற்பு வீதமானது முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 52.6 சதவீதத்திலிருந்து 2020இன் முதலரையில் 50.6 சதவீதத்திற்கு குறைவடைந்தது. ஆண்களின் தொழிற்படைப் பங்கேற்பு வீதமானது முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியின் 72.1 சதவீதத்திலிருந்து குறைவடைந்த அதேவேளையில் பெண்களின் தொழிற்படைப் பங்கேற்பு வீதம் முன்னைய ஆண்டின் ஒத்தகாலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 34.7 சதவீதத்திலிருந்து 2020இன் முதலரையில் 32.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2020இன் முதலரைப்பகுதியில் தொழிலுள்ளோர் குடித்தொகையில் வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் துறைகளில் தொழிலில்வாய்ப்புகள் முறையே 26.8 சதவீதம், 27.0 சதவீதம் மற்றும் 46.2 சதவீதத்திற்கு வகைக்கூறுபவையாகக் காணப்பட்டன. காலாண்டின் மதிப்பீடுகளைப் பொறுத்தவரையில் 2020இன்

#### வரைபடம் 1.2

காலாண்டு உண்மை மொத்த உள்ளடக்கம் உற்பத்தியின் வளர்ச்சியின் பங்களிப்பு (ஆண்டுக்காண்டு)




முதற்காலாண்டில் 5.7 சதவீதமாகக் மதிப்பிடப்பட்ட தொழிலின்மை வீதம் இரண்டாம் காலாண்டில் 5.4 சதவீதமாகக் குறைவடைந்து பொருளாதார நடவடிக்கைகள் அதிகளவில் மோசமடையாமல் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

- உணவுப் பணவீக்கத்தில் அடிக்கடியான அதிகரிப்பு இருந்தபோதிலும், 2020இன் இதுவரையான காலப்பகுதியில் பணவீக்கத்தை 4-6 சதவீத வீச்சிற்குள் பேணியமைக்கு மந்தமான கேள்வி நிலைமைகள் மற்றும் நன்கு உறுதிநிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களும் ஆதரவளித்தன. உணவுப் பணவீக்கத்தால் உந்தப்பட்டு 2019இன் இறுதியில் காணப்பட்ட 4.8 சதவீதத்திலிருந்து 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்த கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணினை (2013=100) அடிப்படையாகக் கொண்ட ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கம், உணவுப் பணவீக்கத்தின் படிப்படியான தளர்வு மற்றும் சாதகமான அடிப்படைத் தாக்கம் என்பவற்றுடன் 2020 செத்தெம்பரளவில் 4.0 சதவீதத்திற்குப் படிப்படியாக மிதமடைந்தது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் ஒத்த போக்காண்றினை காட்டியபோதிலும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் உணவு வகைக்கான பெரிய நிறையேற்றத்தின் காரணமாக ஒப்பிடளவில் அதிகமாகக் காணப்பட்டது. ஆண்டுக்காண்டு அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமும் ஒத்த போக்காண்றினை காட்டியபோதிலும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் உணவு வகைக்கான பெரிய நிறையேற்றத்தின் காரணமாக ஒப்பிடளவில் அதிகமாகக் காணப்பட்டது. ஆண்டுக்காண்டு அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (2013=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2019 இறுதியில் காணப்பட்ட 4.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 2.9 சதவீதத்திற்கு மெதுவடைந்த அதேவேளையில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2019 இறுதியில் காணப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.8 சதவீதத்திற்கு தளர்வடைந்தது.

### வரைபடம் 1.3

முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள் (ஆண்டுக்காண்டு)



சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதமாக உச்சமடைந்து 2020 செத்தெம்பரில் 6.4 சதவீதத்திற்கு மிதமடைந்தது. அதேநேரம் பணவீக்கத்தின் அடிப்படைப் போக்கைப் பிரதிபலிக்கும் மையப் பணவீக்கம் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் குறைவாகவே காணப்பட்டு குறைவடைந்த கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்தது. மையப் பணவீக்கத்தின் மிதமான மட்டம், 2019 திசைம்பரில் தொலைத்தொடர்பு வரிக்குறைப்பின் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் தரவு பணிகளின் விலைக்குறைப்பின் விளைவைப் பிரதிபலித்த அதேவேளையில் 2019 திசைம்பரில் பெறுமதிசேர் வரியின் குறைப்பும் மையப் பணவீக்கத்தின் வீழ்ச்சிக்கு ஆதரவளித்தது. அதற்கிணங்க, ஆண்டுக்காண்டு அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் 2019 இறுதியில் காணப்பட்ட 4.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 2.9 சதவீதத்திற்கு மெதுவடைந்த அதேவேளையில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட மையப் பணவீக்கம் 2019 இறுதியில் காணப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.8 சதவீதத்திற்கு தளர்வடைந்தது.


### வெளிநாட்டுத் துறை

- கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவவின் தாக்கத்தினால் உயர்வடைந்த பாதிப்படையக்கூடிய தன்மைகளை அனுபவித்த இலங்கையின் வெளிநாட்டுத் துறை மத்திய வங்கியினதும் அரசாங்கத்தினதும் நேரகாலத்துடன் கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு அதன்பின்னர் அதிகளவில் மீட்சியடைந்தது. 2019இன் அதேகாலப்பகுதியிடன் ஒப்பிடுமிடத்து 2020இன் சனவரி தொடக்கம் ஒக்டூப்ரு வரையான காலப்பகுதியில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதிகளிலான குறைவினை விஞ்சிய இறக்குமதிகளிலான பாரிய குறைவினைப் பிரதிபலித்து வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2020இன் தொடக்கத்தில் அவதானிக்கப்பட்ட மாதாந்த ஏற்றுமதி வருவாய்களின் குறைவு மே மாதத்திலிருந்து மறுதலையாகி ஆண்டின் முன்னாம் காலாண்டில் சராசரியாக ஐ.அ.பொலர் 1 பில்லியன் கொண்ட மாதாந்த ஏற்றுமதி வருவாய்களை அடைவதனை இயலச் செய்தது. சுற்றுலாவிலிருந்த தாழ்ந்த வருவாய்களை பிரதானமாகப் பிரதிபலித்து 2019இன் முதலரைப்பகுதியிடன் ஒப்பிடுமிடத்து 2020இன்

முதலரைப்பகுதியில் பணிகள் கணக்கிலான மிகை கணிசமானாவு குறைவடைந்தது. எனினும், முடக்குதல் காலப்பகுதியில் தகவல்தொழில்நுட்பம் மற்றும் வியாபாரச் செயன்முறைப்படுத்தல் பணிகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளும் கம்பனிகள் இடையூறில்லாமல் தொழிற்பட்டதுடன் கணனிப்பணிகள் துறை தொடர்ந்தும் ஆரோக்கியமானதொரு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. இதன்படி, பணிகள் கணக்கின் மிகையானது 2019இன் முதலரையின் ஜ.அ.டொலர் 1,545 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2020இன் முதலரையின் ஜ.அ.டொலர் 901 மில்லியனுக்கு குறைக்கப்பட்டது. முதலாந்தரக் கணக்கின் பற்றாக்குறை 2019இன் தொடர்புட்ட காலப்பகுதியின் ஜ.அ.டொலர் 1,119 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2020இன் முதலரைப்பகுதியில் ஜ.அ.டொலர் 1,041 மில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இது வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மீதான மீள்முதலீட்டு வருவாய்களின் குறைப்பு, நேரடி முதலீட்டு தொழில்முயற்சிகளின் மீளத்திருப்பியனுப்பப்பட்ட பங்கிலாபங்களின் மிதமான குறைப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டிச்செலவினத்தின் குறைவு போன்றவற்றின் பிரதான காரணத்தினாலாதாகும். இரண்டாந்தர வருமானக் கணக்கில் தொழிலாளர் பணவனுப்பல்கள் 2019இன் முதலரைப்பகுதியில் ஜ.அ.டொலர் 3,270 மில்லியனிலிருந்து 2020இன் முதலரைப்பகுதியில் ஜ.அ.டொலர் 2,980 மில்லியனிற்கு குறைவடைந்தது. எனினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020 யூனிலிருந்து விரைவான வேகத்தில் மீட்சியடைந்து 2020 செத்தெம்பர் இறுதியில் முடிவடையும் ஒன்பது மாதங்களில் 2.4 சதவீத ஆண்டிற்காண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தன. கொலிட்-19 பரவலிற்கு மத்தியில் சுற்றுலாவிலிருந்தான வருவாய்களின்

#### வரைபடம் 1.4

வர்த்தக நிலுவை மற்றும் நடைமுறைக்கணக்கு நிலுவை



கணிசமான குறைப்பு, தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமடைதலுடன் இணைந்து வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையினை 2019இன் தொடர்புட்ட காலப்பகுதியின் ஜ.அ.டொலர் 351 மில்லியன் பற்றாக்குறையுடன் ஒப்பிடுமிடத்து 2020இன் முதலரைப்பகுதியில் ஜ.அ.டொலர் 792 மில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவில் விரிவடையச் செய்தது.


- இறக்குமதிகள் மீதான செலவினம் ஏற்றுமதிகளிலான குறைவினை விட அதிகமாகச் சருக்கமடைந்திருந்ததால் 2019இன் தொடர்புட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2020 ஒக்தில் முடிவடையும் எட்டு மாதங்களில் வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை சருக்கமடைந்தது. இறக்குமதிச் செலவினம் மற்றும் ஏற்றுமதி வருவாய்களின் அனைத்து முக்கிய துறைகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையிலான காலப்பகுதியில் ஒரு வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன. இதன்படி, இறக்குமதிச் செலவினம் ஜ.அ.டொலர் 2,628 மில்லியனால் (20.4 சதவீதம்) ஜ.அ.டொலர் 10,257 மில்லியனுக்கு குறைவடைந்த அதேவேளையில் ஏற்றுமதி வருவாய்கள் ஜ.அ.டொலர் 1,585 மில்லியனால் (19.7 சதவீதம்) ஜ.அ.டொலர் 6,445 மில்லியனுக்கு 2019இன் ஒத்த காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. இதனைரு விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை 2019இன் ஒத்த காலப்பகுதிக்கு மேலாக 2020 ஒக்தில் முடிவடையும் எட்டு மாதங்களில் ஜ.அ.டொலர் 1,043 மில்லியனால் ஜ.அ.டொலர் 3,812 மில்லியனுக்கு மேம்பட்டது. இறக்குமதிச் செலவினத்தின் குறைப்பு பெற்றோலியம் மற்றும் புடவைகள் மற்றும் புடவைப் பொருட்கள் மீதான தாழ்ந்த செலவினத்துடன் 2020 மாச்சிலிருந்து அத்தியாவசியமற்ற இறக்குமதிகளின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் தாக்கத்தினால் உந்தப்பட்டதாகும். எனினும், உணவு மற்றும் குடிபானங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் இறக்குமதிகள் மீதான செலவினம் ஒரு வருத்தத்திற்கு முந்திய காலப்பகுதியில் கருத்திற்கொள்ளப்படுகின்ற காலப்பகுதியில் அதிகரித்தது. மிதமடைந்த உலகளாவிய கேள்வி மற்றும் நிரம்பல் சங்கிலிகளுக்கான இடையூறுகள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு ஆடைகள் (ஜ.அ.டொலர் 950 மில்லியனால்), தேயிலை (ஜ.அ.டொலர் 109 மில்லியனால்), மற்றும் இறப்பர் உற்பத்திகள் (ஜ.அ.டொலர் 102 மில்லியனால்) உட்பட முக்கிய ஏற்றுமதி வகைகள் கடந்த ஆண்டின் தொடர்புட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரி முதல்

ஒக்து வரையான காலப்பகுதியில் வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தன. எனினும், ஆடைகள் மற்றும் இறப்பர் உற்பத்திகளின் வருவாய்களினால் ஆதரவளிக்கப்பட்டு 2020 மே மாதத்திலிருந்து மாதாந்த ஏற்றுமதிகளில் ஒரு குறிப்பிடத்தக்களவு மீட்சியொன்று அவதானிக்கப்பட்டது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்திலிருந்தான ஏற்றுமதி வருவாய்களிலான விரிவாக்கம் தேயிலை விலைகளிலான சில முன்னேற்றுக்களுடனும் இணைந்து ஏற்றுமதி வருவாய்களிலான மீளாழுச்சிக்குப் பங்களிப்புச் செய்தது. தற்காலிக தரவுகள் 2020 செத்தெம்பரிலும் ஏற்றுமதி வருவாய்களிலானதோரு மீட்சி தொடர்வதனைக் குறித்து நிற்கின்றன.

- உலகளாவிய நோய்ப்பரவலுக்கு மத்தியில் உலகளாவிய நிதியியல் சந்தைகளில் தளர்வடைந்த மனப்பாங்குகள் மற்றும் மெதுவடைந்த உலகளாவிய பொருளாதார செயற்பாட்டினைப் பிரதிபலித்து 2020 முதலரைப்பகுதியில் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் மிதமானதாகக் கொடர்ந்துமிருந்தன. 2020 முதலரைப்பகுதியில் நிதியியல் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட முக்கியமானதோரு உட்பாய்ச்சலாக 2020 மாச்சில் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்தான ஐ.அ.டொலர் 500 மில்லியன் வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதியாகும். 2020 சனவரி முதல் மூன் வரையிலான காலப்பகுதியில் அரசு பிணையாங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடு முறையே ஐ.அ.டொலர் 492 மில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 108 மில்லியன் தேறிய வெளிப்பாய்ச்சல்களை பதிவுசெய்தது. வெளிநாட்டுக் கடன்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நேரடி முதலீடு 2019இன் முதலரைப்பகுதியின் ஐ.அ.டொலர் 535 மில்லியனுடன் ஒப்பிடுமிடத்து 2020 முதலரைப்பகுதியில் ஐ.அ.டொலர் 345 மில்லியனாக மிதமானதாகத் தொடர்ந்துமிருந்தது. நிதியியல் கணக்கிற்கான தேறிய வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்கள் அரசாங்கம் மற்றும் வைப்புக்களை ஏற்கின்ற கூட்டுத்தாபனங்களிற்கான தேறிய உட்பாய்ச்சல்களைப் பிரதிபலித்து கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 2020இன் முதலரைப்பகுதியில் அதிகரித்தன.**
- மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2020 செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தாலும் போதுமான மட்டங்களில் தொடர்ந்துமிருந்தன. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2019 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 7.6 பில்லியனுடன்**

ஒப்பிடுமிடத்து 2020 செத்தெம்பர் இறுதியில் ஐ.அ.டொலர் 6.7 பில்லியனாகவிருந்தன. 2020 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையான காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளுக்கான முக்கிய உட்பாய்ச்சல்கள் சீனா அபிவிருத்தி வங்கிகளிலிருந்தான ஐ.அ.டொலர் 500 மில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணய தவணை நிதியிடல் வசதி, வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் பிரிவிடமிருந்தான ஐ.அ.டொலர் 670 பில்லியன் கடன்கள், இந்திய ரிசேர்வ் வங்கியிடமிருந்தான சார்க் நிதியத்தின் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த ஒழுங்குகளின் ஐ.அ.டொலர் 400 மில்லியன் கிடைப்பனவு போன்றவற்றை உள்ளடக்குகின்றன. இதேவேளை மத்திய வங்கியினால் உள்ளாட்டு, வெளிநாட்டு சந்தையிலிருந்து தேறிய அடிப்படையிலான வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளும் அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டத்திற்கு காப்பீடு வழங்கின. 2020 ஒத்தோபர் இறுதியில் அலுவல்சார் ஒதுக்குகள் 4.7 மாதங்களுக்கான இறக்குமதி உள்ளடக்கத்தை வழங்கின. 2020 ஒத்தோபரில் மத்திய வங்கியானது மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினைப் பயன்படுத்தி ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறியின் மீன்கொடுப்பனவிற்கு வசதியிலித்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகளையும் உரிமம்பெற்ற வங்கிகளின் வெளிநாட்டுச் சொத்துக்களையும் உள்ளடக்கிய மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் 2019இன் இறுதியில் ஐ.அ.டொலர் 10.4 பில்லியனிலிருந்து 2020 ஒக்து இறுதியில் ஐ.அ.டொலர் 10.3 பில்லியனுக்கு மிதமானாவு வீழ்ச்சியடைந்தது. 2020 ஒக்து இறுதியளவில் மொத்த பன்னாட்டு ஒதுக்குகள் 7.2 மாத இறக்குமதிகளுக்கு சமமாகவிருந்தன.

- செலாவணி வீதமானது உலகளாவிய நோய்ப்பரவலின் நாட்டிற்குள்ளேயான தொற்றினை உடனடுத்து மாச்ச மற்றும் ஏப்பிறல் காலப்பகுதியின் கடுமையான தேய்மானத்திற்கு புறம்பாக 2020இன் இதுவரையில் பரந்தளவில் உறுதியானதாகவே தொடர்ந்துமிருக்கின்றது. இலங்கை ரூபா 2019இன் இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 9.07 சதவீதத்திலான தேய்வடைவதலுடன் 2020 ஏப்பிறல் 09ஆம் நாளன்று ஐ.அ.டொலர் ஒன்றுக்கு ரூ.199.75 இனைப் பதிவுசெய்தது. இக்காலப்பகுதியில் செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினை இலகுபடுத்துவதற்கு மத்திய வங்கியானது உள்ளாட்டு வெளிநாட்டு செலாவணிக் சந்தையில் வெளிநாட்டு நாணய திரவத்தன்மையை வழங்கியதனுடாக தலையிட்டதுடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுடன் விற்பனை-**



கொள்வனவு வெளிநாட்டுச் செலாவணி பரஸ்பரப் பரிமாற்று ஒப்பந்த ஏற்பாட்டினையும் நிறைவேற்றியது. மேலும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகளையும் வெளிநாட்டு செலாவணி வெளிப்பாய்ச்சல்களையும் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் உள்ளாட்டு வெளிநாட்டுச் சந்தையில் அமுத்தத்தினைத் தணிப்பதற்கும் செலாவணி வீதத்தினை ஸ்திரப்படுத்துவதற்கும் துணைபுரிந்தன. இதன்விளைவான உள்ளாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையின் மேம்பட்ட திரவத்தன்மை நிலைப்பாடுகள் ஆண்டுகாலப்பகுதியில் தேறிய அடிப்படையில் வெளிநாட்டு செலாவணியை உள்ளிருத்துக்கொள்வதற்கு மத்திய வங்கியினை இயலச் செய்தன. இதன்படி 2020 ஒத்தோபர் 23ஆம் நாளைவில் ஐ.அ.டோலருக்கெதிராக இலங்கை ரூபாவின் தேய்வு 1.4 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. குறுக்கு நாணய அசைவுகளைப் பிரதிபலித்து 2020 ஒத்தோபர் 23ஆம் நாள் இறுதியில் இலங்கை ரூபா யூரோ (6.4 சதவீதம்), யப்பான் யென் (5.0 சதவீதம்) மற்றும் ஸ்லேவிங் பவுன் (1.0 சதவீதம்) என்பவற்றிற்கெதிராக தேய்வடைந்த அதேவேளை இந்தியா ரூபாவிற்கெதிராக (1.8 சதவீதம்) உயர்வடைந்தது. முக்கிய வர்த்தகப் பங்காளர்களின் நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் பெயராவத் தேய்மானத்துடன் குறுக்கு நாணய செலாவணி வீதங்களின் அசைவுகளையும் பிரதிபலித்து 5- நாணயம் மற்றும் 24-நாணய பெயராவத் தாக்கமுள்ள செலாவணி வீதங்கள் 2019 இறுதியிடன் ஒப்பிடுமிடத்து 2020 செத்தெம்பர் இறுதியில் முறையே 2.69 சதவீதத்தினாலும் 1.09 சதவீதத்தினாலும் தேய்வடைந்தன. இதேவேளை, பெயராவு செலாவணி வீதங்களின் வேறுபாடுகளுக்கு

மேலதிகமாக பணவீக்க வேறுபாடுகளையும் கவனத்திற் கொள்கின்ற உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதம் 2019 இறுதியிடன் ஒப்பிடுமிடத்து 2020 செத்தெம்பர் இறுதியில் 5-நாணயக் கூடையில் 0.61 சதவீதத்தினால் தேய்வடைந்ததுடன் 24-நாணயக் கூடையில் 1.10 சதவீதத்தினால் உயர்வடைந்தது. இதேவேளை, உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீத சட்டெண்களிரண்டும் 2020 செத்தெம்பர் இறுதியாலில் 100 சட்டெண் புள்ளிகளைக் கொண்ட அடிப்படை அளவு மட்டத்திற்கு கீழாகவே தொடர்ந்துமிருந்து அடிப்படை ஆண்டு மட்டத்துடன் ஒப்பிடுமிடத்து உண்மைத்தாக்கமுள்ள செலாவணி வீதத்தின் ஒட்டுமொத்த தேய்மானத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

## இறைத்துறை


- அரசியல் விடயப்பரப்பில் ஏற்பட்ட அபிவிருத்தியின் விளைவாக 2020இற்கான தேசிய வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மத்தியில் 2020இற்கான இறைக்கொள்கை வழிமுறைகள் கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தை தணிப்பதன் மீது கவனம் செலுத்தியிருந்தன. 2019 நவெம்பரில் சனாதிபதி தேர்தல் நடைபெற்றமையினைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டிற்கான அரசின் தேசிய வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு போதுமானவான நேரம் காணப்படாமையின் காரணமாக 2019இன் ஒத்தோபர் மாதத்தில் ஒப்புதலளிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்பின் கீழ் 2020 சனவரி தொடக்கம் ஏப்பிற்கு வரையான காலப்பகுதிக்கான இறைத் தொழிற்பாடுகள் திட்டமிடப்பட்டிருந்தன. வருடாந்த வரவுசெலவுத்திட்டம் அல்லது கணக்கு வாக்கெடுப்பினை சமர்ப்பிப்பதற்கு முன்னர் 2020 மார்ச் 03ஆம் திகதி பாரானுமன்றம் கலைக்கப்பட்டமையினால் கொவிட்-19 உலகளாவிய நோய்தொற்றினைக் கருத்திற்கொண்டு, பொதுத் தேர்தல் தாமதமடைந்திருந்தமையால் மேதகு சனாதிபதியின் அதிகாரமளிப்பின் கீழ் திரண்ட நிதியிலிருந்து பொதுப்பணிகளுக்கான செலவினமானது வசதிப்படுத்தப்பட்டிருந்தது. 2020 ஒகத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலைத் தொடர்ந்து 2020இன் இறுதி நாள்கு மாதங்களுக்கான மற்றுமொரு கணக்கு வாக்கெடுப்பிற்கு பாரானுமன்றம் 2020 ஒகத்து 28ஆம் திகதி ஒப்புதலளித்திருந்தது.<sup>2</sup> அதேவேளை,

<sup>2</sup> 2020 நிதியில் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டம் 2020 ஒத்தோபர் 06ஆம் நாளன்று வர்த்தமானில் வெளிப்பட்டது. அரசியல் அமைப்பின் உறுப்பினர் 150(2) மற்றும் 150(3) இன் கீழ் நிறைவெற்பட்ட நீரமானங்களின் கீழ் பெயர்ப்பட்ட நிறைவெற்பட்ட வெல்லினங்கள் மற்றும் முற்பண்ணகள் 2020ஆம் ஆண்டிற்கீட்டுச் சட்டத்தின் முதலாவது அட்டவணை, இரண்டாவது அட்டவணை மற்றும் முன்றாவது அட்டவணையில் உள்ளக்கப்படவுள்ள வேலாவில் உறுப்பினர் 150(2)இன் கீழ் நிறைவெற்றப்பட்ட நீரமானங்களின் நியதிகளில்

2019 நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து செலவிடத்தக்க வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் பொருளாதார நடவடிக்கைகளின் மீசிக்கு துணைபிவதற்காகவும் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு மேலாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பல்வேறுபட்ட தூண்டல் வழிமுறைகளை முன்னெடுத்திருந்தது. அதன்படி, 2020 சனவரியிலிருந்து அமுல்படுத்தப்பட்ட முக்கிய வரித்திருத்தங்களானது தனியாள் மற்றும் நியம கம்பனி வருமான வரி வீதங்கள், வருமான வரியின் வரியற் கீழ்மட்டம் மற்றும் பிரிவுகளின் அதிகரிப்பு, தொழில் வருமானத்தின் மீதான உழைக்கும் போதே செலுத்தும் வரி, பொருளாதார பணிக்கொடுப்பனவு மற்றும் அநேகமான பிடித்துவைத்தல் வரிகளின் நீக்கம் என்பவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரத் துறையுடன் தொடர்பான சாதனங்களின் இறக்குமதி தொடர்பில் வரி விலக்கல்களை வழங்குவதற்காக வழிமுறைகள் எடுக்கப்பட்ட அதேவேளை 2020 பெப்பரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கென பிடித்து வைத்தல் வரி செலுத்துகை, முத்திரைத் தீர்வை மற்றும் பெறுமதிச் சேர் வரி என்பவற்றிற்கான கொடுப்பனவு தொடர்பான இறுதித்திக்கியானது 2020 ஏப்ரில் 30 வரைக்கும் நீடிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, முடக்கல் காலப்பகுதியில் அனைத்து வரிகளுக்குமான தண்டக் கொடுப்பனவுகளின் விலக்கல்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் பிந்திய கொடுப்பனவுகளுக்கான தண்ட ஏற்பாடுகள் 2020 யூலையிலிருந்து ஆரம்பமாகின.

செய்யப்பட்டுள்ள கடன்பாடுகள் 2020 ஒதுக்கீடுச் சட்டத்தின் பிரிவு 2(1)இன் கீழ் உள்ளக்கப்படும். 2021 நிதியில் ஆண்டிரான் ஒதுக்கீடுச் சட்டமும் 2020 ஒத்தோபார் 06ஆம் நாளன்று வர்த்தமானில் வெளியிடப்பட்டது.

**வரைபடம் 1.6**  
**அரசினரைக்கெற்றாக செலவினம் (ஆ)**



(அ) 2020இற்கான தொகைகள் மத்திய வங்கியின் மொ.உ.உற்பத்திக்கான ஏற்வகளை அடிப்படையாகக் கொண்டவை


மேலும், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு 2018/2019 மதிப்பீட்டு ஆண்டு வரை வழங்கப்பட்ட வரி மதிப்பீட்டின் மீதான வருமான வரி நிலுவைகளின் தள்ளுபடி வடிவிலான பல்வேறுபட்ட வரி நிவாரண வழிமுறைகள், 2019/2020ஆம் ஆண்டிற்கான மேலதிக மதிப்பீடுகள் வழங்கப்படாமை, நிலுவையிலுள்ள தவணை தவறிய வரிகளை செலுத்துவதற்கு சலுகைக் காலம் வழங்கப்பட்டமை, பறிமுதல் செய்வதற்கான அறிவித்தல்கள் நீடிக்கப்பட்டமை, மற்றும் வரி செலுத்துவதற்கும் வரிக் கூற்றுக்களைப் பூர்த்தி செய்வதற்குமான கால அவகாசம் நீடிக்கப்பட்டமை என்பவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. அதேவேளை, அரசாங்கத்தின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சமூகத்திலுள்ள தேவையான பிரிவினருக்கு ஆதரவளிப்பதில் கவனத்தினைச் செலுத்திய வேளையில் ஒய்வுதியக் கொடுப்பனவு செயன்முறையை நவீனமயப்படுத்துவதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

- இறைத்துறையானது 2019இன் தொடர்பான காலப்பகுதியிடுன் ஒப்பிடுகையில் 2020 யூலையில் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மிதமான செயலாற்றுத்தைப் பதிவுசெய்து அரசினரை மற்றும் செலவினம் மீதான நோய்த்தொற்றின் தாக்கத்தையும் செலுத்தப்பாத பட்டியல்கள் முன்னைய ஆண்டிலிருந்து முற்கொணரப்பட்டதனையும் வெளிப்படுத்தியிருந்தது. கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்தான் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மெதுவடைவு அதேபோன்று குறைவடைந்த வரி வீதங்கள் என்பவற்றின் முக்கிய காரணமாக அரசினரையானது 2019இன் தொடர்பான காலப்பகுதியின் 6.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியில் மதிப்பிடப்பட்ட 4.9 சதவீதத்திற்கு மெதுவடைந்திருந்தது. அரசினரையில் ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது வருமான வரிகள், கலால் தீர்வைகள், பெறுமதி சேர் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி, துறைமுக மற்றும் வானுர்தி கட்டணங்கள் மற்றும் செஸ் வரி போன்ற முக்கிய வரி வகைப்படுத்தல்களில் அவதானிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆய்விற்குரிய காலப்பகுதியில் வரியல்லா அரசினரை ரூ.92.8 பில்லியனுக்கு 6.1 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு 2019இன் நிதியியல் கூற்றின் அடிப்படையில் மத்திய வங்கியின் பகிர்ந்தளிக்கப்பட்ட

இலாப மாற்றல்களாக ரூ.24.0 பில்லியன் கொண்ட தொகை மாற்றல் செய்யப்பட்டமேயே முக்கிய காரணமாகும். செலவினப் பகுத்தில், 2020 யூலையில் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 11.4 சதவீதத்திலிருந்து மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 10.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு மீண்டெழும் செலவினத்தில் அதிகரிப்பொன்று காணப்பட்டமைக்கிடையிலும் மூலதனச் செலவினங்களில் காணப்பட்ட கடுமையான குறைப்பே காரணமாக அமைந்தது. மீண்டெழும் செலவினமானது 2019இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 8.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 9.4 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு சம்பளங்கள் மற்றும் கூலிகள், மானியங்கள் மற்றும் மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். 2020 சனவரியிலிருந்து யூலை வரையான காலப்பகுதியில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் பெயரவை நியகிகளிலும் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதத்திலும் கடுமையாக வீழ்ச்சியடைந்தமையானது மூலதன செலவினத்திற்கான கிடைக்கத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளியை காட்டுகின்றது. இருப்பினும், 2020 யூலையில் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் அரசிறையில் ஏற்பட்ட மெதுவடைவானது அரச செலவினத்தின் வீழ்ச்சியைக் காட்டிலும் உயர்வாகக் காணப்பட்டமையினால் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது முன்னைய

### வரைபடம் 1.7

#### முக்கிய இறை நிலுவைகள் (அ)



(அ) 2020இற்கான தொகைகள் மத்திய வங்கியின் மொ.உ.உற்பத்திக்கான ஏற்கெனவே அடிப்படையாகக் கொண்டவை

ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.6 சதவீதத்திலிருந்து (ரூ.684.1 பில்லியன்) மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 5.6 சதவீதத்திற்கு (ரூ.872.6 பில்லியன்) அதிகரித்திருந்தது. 2019இலிருந்து முந்கொணரப்பட்ட வெளிநின்ற பட்டியல்களின் தீர்ப்பனவானது இறைத் தொழிற்பாடுகளின் மீது அழுத்தங்களை சேர்த்திருந்ததுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதிக்கான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையின் விரிவாக்கத்திற்கு பங்களித்திருந்தது. அதேநேரம், ஆய்விற்குரிய காலப்பகுதியில் ஆரம்பப் பற்றாக்குறை பலவீனமடைந்திருந்ததுடன் 2019இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 0.8 சதவீதத்திலிருந்து மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 1.9 சதவீதமான பற்றாக்குறையினைப் பதிவு செய்தது. மேலும், அரசின் குறைச் சேமிப்புக்களைப் பிரதிபலிக்கின்ற நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2019இன் இதே காலப்பகுதியின் மொ.உ.உற்பத்தியின் 2.1 சதவீதத்திலிருந்து 2020 யூலையுடன் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மதிப்பிடப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

- வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையானது உள்ளாட்டு மூலங்களின் ஊடாக நிதியீட்டும் செய்யப்பட்டிருந்த அதேவேளை 2020 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு நிதியிடலானது தேறிய மீள்கொடுப்பனவுகளை பதிவுசெய்திருந்தது. 2020 யூலையுடன் நிறைவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் உள்ளாட்டு நிதியிடலானது மத்திய வங்கி உள்ளடங்கலாக வங்கித்தொழில் துறையிலிருந்தான கணிசமான கடன்பெறுவனவுகளை உள்ளடக்கியிருந்தது. தேறிய வங்கி நிதியிடல் 2019இன் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.170.9 பில்லியனிலிருந்து 2020 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ரூ.867.0 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. மறுபக்கத்தில், உள்ளாட்டு வங்கியல்லாத துறை மூலங்களிலிருந்தான தேறிய நிதியிடல் 2019இன் இதே காலப்பகுதியின் ரூ.400.5 பில்லியனிலிருந்து 2020 சனவரி தொடக்கம் யூலை வரையான காலப்பகுதியில் ரூ.200.0 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை, வெளிநாட்டு மூலங்களிலிருந்தான நிதியிடலானது 2019இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.112.7 பில்லியன் கொண்ட தேறிய கடன்பாடுகளுடன் ஒப்பிடுகையில் ரூ.194.5 பில்லியன் கொண்ட தேறிய

மீஸ்கொடுப்பனவொன்றினைப் பதிவுசெய்திருந்தது. பற்றாக்குறைக்கான நிதியீட்டத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு அதனுடன் இணைந்து ஏனைய முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபாவின் தேய்வு என்பவை மத்திய அரசு படுகடன் இருப்பினை 2019இன் இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2020 யூலை இறுதியில் ரூ.1,229.5 பில்லியனால் ரூ.14,261.0 பில்லியனுக்கு இட்டுச்சென்றிருந்தது. மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு படுகடன் அளவானது 2020 யூலை இறுதியில் முறையே ரூ.7,708.0 பில்லியன் மற்றும் ரூ.6,553.1 பில்லியனாக காணப்பட்டது. நாட்டிற்கான பன்னாட்டு முறிக்கான மீஸ்கொடுப்பனவுகளை உள்ளடக்கிய படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் 2019இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2020 யூலையுடன் முடிவடைந்த ஏழு மாத காலப்பகுதியில் ரூ.1,190.9 பில்லியனுக்கு 17.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. 2020இல் இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை கீழ் நோக்கி தரமிழக்கியமையினால் சர்வதேச தரப்படுத்தல் முகவர்களின் பாதகமான ஊகத்திற்கும் மத்தியில் அரசாங்கம் 2020 ஒத்தோபரில் முதலிரவடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறி உள்ளடங்களாக அனைத்து முதிர்வுக் கடப்பாடுகளையும் உடனடியாக செலுத்தும் வகையில் வழிமுறைகளை எடுத்திருந்தது.

## நாணயத் துறை

- கொவிட்-19 இன் பரவல் மற்றும் அதன் விளைவான கட்டுப்படுத்தல் வழிமுறைகளின் பொருளாதாரத் தாக்கத்தினைக் குறைக்கின்ற நோக்கில் மொதுவடைந்த பணவீக்க அமுததங்கள் மற்றும் நன்கு உறுதிநிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களினால் ஆதரவளிக்கப்பட்டு மத்திய வங்கியானது நாணய நிலைமைகளை கணிசமானாலு இலகுபடுத்தியதுடன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைத் தொடர்ந்தது. பணவீக்கம் மிதமான மட்டத்திலிருந்தமையினால் மிதமடைந்த பொருளாதார செயற்பாட்டினை மீளாழுச்சியடையச் செய்யும் நோக்கில் 2019இல் தளர்த்தப்பட்டதொரு நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மத்திய வங்கி தொடங்கியது. கொவிட்-19இன் பரவல் பொருளாதாரச் செயற்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்களவு பின்னடைவிற்கு வழிசெய்து உலகளாவிய நோய்ப்பரவளினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் வீட்டுமையாளர்களுக்கும் ஆதரவளிப்பதற்கும்

விரைவான மீட்சியினை உறுதிப்படுத்துவதற்கும் கணிசமான கொள்கைத் தளர்த்துதலைத் தேவைப்படுத்தியது. இதன்படி, மத்திய வங்கியானது துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமெனப்படுகின்ற கொள்கை வட்டி வீதங்கள் ஒவ்வொன்றையும் 2020 சனவரியில் 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தது. முடக்குதல் வழிமுறைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தின் மீதான அவற்றின் தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு மத்திய வங்கியானது 2020 மாச்சு, ஏப்பிற்கும் மற்றும் மே மாதங்களில் மூன்று படிமுறைகளில் கொள்கை வட்டி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளினால் மேலும் குறைத்துக் கொண்டது. வரிசையான நாணயக் கொள்கை தளர்த்தல் வழிமுறைகளிற்கான பதிலிறுப்பாக சந்தை வைப்பு வீதங்கள் துரிதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளையில் சந்தை கடன்வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கிய நெகிழ்வற்றதன்மையைக் கொண்டிருந்தன. ஆகவே, மத்திய வங்கியானது 2020 யூலை தொடக்கத்தில் கொள்கை வட்டிவீதங்களை மேலும் குறைத்து துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினை முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதத்திற்கு வரலாற்றிலேயே தாழ்ந்த மட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும், நாணயக் கொள்கை ஊடுகடத்தல் செயன்முறையை விரைவுபடுத்துவதற்கும் சிறியளவிலான கடன்பெறுநருக்கு துணைபுரிவதற்காகவும் கொடுக்கடன்டடைகள், அடகுபிடித்தல், முன்னரே ஒழுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் மற்றும் தண்ட வட்டி வீதங்கள் போன்ற குறிப்பிட்ட கொடுக்கடன் கருவிகள் மீது அதியுச்ச வட்டி வீதங்களை மத்திய வங்கி விதித்தது. கொள்கை வட்டிவீத குறைப்புகளுக்கு மேலதிகமாக வர்த்தக வங்கிகளின் ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீது பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு விகிதத்தினையும் மத்திய வங்கி 2020 மாச்சு மற்றும் யூனில் இரு படிமுறைகளில் 3.00 சதவீதப் புள்ளிகளால் 2.00 சதவீதத்திற்கு குறைத்து உள்நாட்டுப் பணச் சந்தைக்கு பாரிய தொகை கொண்ட திரவத்தன்மையை உட்புகுத்தியது. இதற்கு மேலதிகமாக நியாயமான வட்டிவீதத்தில் வங்கித்தொழில் நிறுவனங்களுக்கான அவசர நிதியிடலின் கிடைப்பனவை எடுத்துக்காட்டி 2020 ஏப்பிற்கும் வங்கி வீதத்தினை 500 அடிப்படைப் புள்ளிகளினால் மத்திய வங்கி குறைத்த அதேவேளையில் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்திற்கு மேலாக 300 அடிப்படைப்புள்ளிகளுடனான எல்லையுடன் அது தன்னிச்சையாகத் தீர்மானிக்கப்படுவதற்கும்

அனுமதியளித்தது. இதன்படி, 2020 செத்தெம்பர் இறுதியில் வங்கி வீதம் மொத்தமாக 650 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்கு குறைவடைந்தது. இதேவேளை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய 2020இன் இதுவரையில் முதலாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்வதனாடாக நிதியினை வழங்கி உலகளாவிய நோய்ப்பரவலினால் உருவாகிய அரசாதாரண குழிநிலைகளிலிருந்து எழுந்த அரசாங்கத்தின் நிதியியல் சுமையினைக் குறைப்பதற்கான படிமுறைகளை மேற்கொண்டது. மேலும் நாணய விதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக தேவைப்படுகின்ற துறைகளுக்கு குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு, ஆண்டொன்றுக்கு 4.00 சதவீத சலுகை வட்டி வீதத்தில் நிதி வழங்குவதற்காக விசேட கொடுகடன் திட்டங்களுக்கு வசதியளித்தது. நெகிழிச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் பணவீக்கத்தினையும் பணவீக்க எதிர்பார்ப்புக்களையும் 4-6 சதவீத லீச்சிற்குள் பேணுகின்ற வேளையில் இத்தகைய நாணய வழிமுறைகள் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டன.

- கொள்கை வட்டிவீதங்களின் குறைப்பு மற்றும் உள்ளாட்டு பணச்சந்தையில் பேணப்பட்டுவரும் மேலதிகத் திரவத்தன்மை போன்றவற்றுக்குப் பதிலிறுத்தி 2020இன் இதுவரை காலப்பகுதியில் சந்தை வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களை குறைவடைந்தன. சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்பு பணவீதம் கீழ் நோக்கி திருத்தமடைந்து 2020 மூன்று நடுப்பகுதியாலில் கொள்கை வட்டிவீத இடைவெளியின் கீழ் எல்லையில் தொடர்ந்துமிருந்தது. அரசாங்கத்தின் அதிகரித்த கடன்பெறுகை மற்றும் பாதகமான சந்தை ஊகங்களின் காரணமாக 2020 ஒக்டோவீலும் செத்தெம்பரிலும் இடம்பெற்ற ஏலங்களில் விளைவுகள் மீதான சில மேல்நோக்கிய அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டதற்குப் பூற்பாக 2020இன் இதுவரையிலும் முதலாந்தரச் சந்தையின் அரசு பினையாங்களின் விளைவுகளும் கணிசமானாலும் வீழ்ச்சியடைந்தன. முதலாந்தரச் சந்தையில் அனைத்து முதிர்வுகளிடையிலுமான விளைவுகளின் வீழ்ச்சியினைப் பிரதிபலித்து இரண்டாந்தரச் சந்தையின் விளைவு வளையி 2019 இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2020 செத்தெம்பர் இறுதியளவில் துரிதமாகக் கீழ்நோக்கித் திருத்தமடைந்தது. கணிசமான நாணயத் தளர்த்துதல் வழிமுறைகளைப்

பிரதிபலித்து 2020 ஒத்தோபரில் முடிவடையும் ஒன்பது மாத காலப்பகுதியில் வைப்புச் சாதனங்கள் மீதான வட்டி வீதங்கள் குறிப்பிட்டால் வீழ்ச்சியடைந்து சில வைப்புச் சாதனங்களுக்கு எதிர்கணிய உண்மை விளைவுகளுக்கு வழிவகுத்தன. இதேவேளை, 2020 சனவரி தொடக்கம் செத்தெம்பர் வரையில் சந்தை கடன்வழங்கல் வீதங்களிலான குறைப்பு படிப்படியாக வேகமடையத் தொடர்கியது. இதன்படி வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் அதன் வரலாற்றிலேயே அதி தாழ்ந்த

### அட்டவணை 1.1

#### நாணயக் கொள்கை வழிமுறைகள் 2020 (அ)


திகதி	வழிமுறைகள்
2020-சன-30	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி விதமானது 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
2020-மார்-17	துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.25 சதவீதத்திற்கும் 7.25 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன.
2020-மார்-17	2020 மாச்ச 16இும் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நியதி ஒதுக்குக் குறைக்கப்பட்டது.
2020-மார்-27	கொவிட-19 இனால் பாதிக்கப்பட வர்த்தகமுயற்சிகளுக்கு ஆதாரவளிக்கும் வகையில் ரூ. 50 பில்லியன் கொண்ட சொாக்கியா கொவிட-19 புத்துப்பாரித்தல் வசதி (பாகம் I - மீன்தியிடல் திட்டம்) எனது 4.00 சதவீத வட்டியுடன் ஒர் சலுகையான கடன் செயற்றிடம் அறிமுகஞ்செய்யப்பட்டது.
2020-ஏப்-3	துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி விதமானது 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டது.
2020-ஏப்-16	வங்கி வீதமானது 500 அடிப்படைப் புள்ளிகளால் 10.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டு 300 அடிப்படைப் புள்ளிகள் எல்லையுடன் துணைநில் கடன்வழங்கல் வசதி விதத்துடன் இசைந்து செலவும் விதத்தில் தனியிக்கமாக சரிசெய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது.
2020-மே-06	2020 மே 06இும் நாளின் வியாபார முடிவிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 25 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 6.00 சதவீதத்திற்கும் 7.00 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டன.
2020-மூன்-16	2020 மூன் 16இும் நாளிலிருந்து ஆரம்பிக்கும் ஒதுக்குக் காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் நியதி ஒதுக்கு வகுக்கம் 2.00 சதவீதப் புள்ளிகளால் 2.00 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது.
	மார்ச் 27 அன்று கொவிட-19 என்பதனால் பாதிக்கப்பட்ட வர்த்தகமுயற்சிகளுக்கு ஆதாரவளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சலுகையான கடன் (சென்பாக்கியா கொவிட-19 புத்துப்பாரித்தல் வசதி - பாகம் II)
2020-பூலை-09	துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதமும் 100 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைக்கப்பட்டன. வங்கி வீதம் தனியிக்கமாக 8.50 சதவீதத்திற்கு குறைந்தது.

குறிப்பு: மத்திய வங்கி உரிமைப்பெற்ற வங்கிகளின் அடக்கமிடத்தல் முற்பணங்கள் மீது வட்டிவீத உச்சவரம்பை 2020 ஏப்ரல் 27 இல் விதத்துடைன் தெரிந்தெடுக்கப்பட்ட கடன்வழங்கல் சாதனங்களின் மீதான வட்டிவீத உச்சவரம்பை 2020 ஒக்டோ 24 அன்று இறுக்கமாக்கியது.

(அ) 2020 ஒத்தோபர் 23 ஆம் நாள் வரை மூலம்: இலங்கை மத்திய வங்கி

## வரைபடம் 1.8

தெரிந்தெடுக்கப்பட்ட வட்டி வீதங்களின் அசைவுகள்



மட்டங்களிற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் 2019 இறுதியுடன் ஒப்பிடுமிடத்து புதிய கடன் வழங்கல் வீதங்களிலும் குறிப்பிடத்தக்களாவிலானதோரு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது.


- படிப்படியாக உயர்வடைந்து 2020 ஏப்பிற்றில் உச்சமடைந்த ஒதுக்குப்பணம் 2020 யூனில் நியதி ஒதுக்குத் விகிதத்தின் குறைப்பினொரு விளைவாக அதன்பின்னர் கணிசமானாவு வீழ்ச்சியடைந்தது. பண்டிகைக்காலம் அன்மித்ததையடுத்து 2020 தொடக்கத்தில் படிப்படியாக அதிகரித்த ஒதுக்குப்பணம் 2020 மாச்சில் நியதி ஒதுக்கு விகிதம் குறைக்கப்பட்டதுடன் சிறிதளவு குறைவடைந்தது. எனினும் கொவிட்-19 இன் உள்நாட்டு பரவல் குழிநிலையின் நிச்சயமற்றதன்மைக்கு மத்தியில் முன்னெச்சரிக்கையுடன் கூடிய நாணயத்திற்கான கேள்வி அதிகரித்தமையினால் 2020 ஏப்பிற்றல் நடுப்பகுதியினை நோக்கி ஒதுக்குப்பணம் தூரிதமாக உயர்வடைந்தது. உலகளாவிய நோய்ப்பரவலுக்கு மத்தியில் எதிர்பார்க்கப்பட்டதனை விட மெதுவான வங்கித்தொழில் முறைமைக்கான நாணயத் திரும்பல், தாழ்ந்த வட்டிவீதங்களின் காரணமாக நாணயத்தை வைத்திருப்பதற்கான குறைந்த அமையச் செலவுடன் சேர்ந்து 2020 நடுப்பகுதியாவில் ஒதுக்குப்பணம் தொடர்ந்தும் உயர்வாகவேயிருந்தது. எனினும், நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைப்புடன் அதன்பின்னர் ஒதுக்குப்பணம் கணிசமானாவு வீழ்ச்சியடைந்தது. இதன்படி, 2020 ஒக்தில் முடிவடையும் எட்டு மாதகாலப்பகுதியில் ஒதுக்குப்பணம் ரூ.52.8 பில்லியனால் குறைவடைந்து ஆண்டுக்காண்டு அடிப்படையில் 3.7

சதவீதமான சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தது. சொத்துப்பக்கத்திலிருந்து நோக்கும்போது இக்காலப் பகுதியில் ஒதுக்குப்பணத்தின் சுருக்கம் முழுமையாக ரூ.20.8 பில்லியனால் விரிவடைந்த மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பினை விஞ்சிய 2019 இறுதியுடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரி முதல் ஒக்து வரை ரூ.73.6 பில்லியனால் குறைவடைந்த தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சியினாலானதாகவிருந்தது. வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்கள் விரிவடைந்தமையினால் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்து குறைவடைந்ததுடன் மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டு சொத்து பெருமளவில் அரசிற்கான தேறிய கொடுக்டன் அதிகரிப்பினால் பெருமளவில் உந்தப்பட்டதுடன் உலகளாவிய நோய்ப்பரவலிற்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்ட செஸாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சி கடன் வசதியினாலாக பகிர்ந்தளிக்கப்பட்ட சலுகைக் கொடுக்டனுடன் வர்த்தக வங்கிகளிடமிருந்தான கோரல்களும் அதிகரித்தன.

- விரிந்த பண நிரம்பலின் ( $M_{2b}$ ) இன் வளர்ச்சி பிரதானமாக அரசு துறைக்கான கொடுக்டனின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தினால் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களினால் வளர்ச்சியினால் உந்தப்பட்டு 2020 ஒக்தில் முடிவடையும் எட்டு மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வடைந்தது. இதன்படி விரிந்த பண நிரம்பலின் ( $M_{2b}$ ) ஆண்டுக்காண்டு வளர்ச்சி 2019 இறுதியின் 7.0 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுமிடத்து 2020 ஒக்தில் இறுதியளவில் 17.5 சதவீதத்தினால் அதிகரித்தது.

## வரைபடம் 1.9

தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுக்டன்



வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.96.6 பில்லியனால் சுருக்கமடைந்த வேளையில் ரூ.1,164.5 பில்லியனால் அதிகரித்த தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் 2020 சனவரி முதல் ஒக்டோபுஸ் 2020 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த நாணய விரிவாக்கத்திற்குப் பங்களிப்புச் செய்தன. இக்காலப்பகுதியில் தேறிய உள்ளாட்டு சொத்திலான கணிசமான விரிவாக்கம் வங்கித்தொழில் முறைமையினால் அரசிற்கான தேறிய கொடுக்கனின் அதிகரிப்புடன் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளுக்கான கொடுக்கனினால் உந்தப்பட்டது. வங்கித்தொழில் முறைமையிலான அரசிற்கான தேறிய கொடுக்கன் கடந்த ஆண்டின் ஒத்த காலப்பகுதியில் ரூ.235.3 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரி முதல் ஒக்டோபுஸ் 2020 வரையான காலப்பகுதியில் ரூ.1,014.1 பில்லியனுக்கு கணிசமானாலும் அதிகரித்தது. மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் பாய்ச்சல்களுக்கு மத்தியில் உள்ளாட்டு நிதியில் மூலங்களில் அரசாங்கம் பெருமளவில் தங்கிருந்தமை மற்றும் அரசாங்கத்தின் அரசிறைச் சேகரிப்பிலான பற்றாக்குறை போன்றவை 2020 சனவரி முதல் ஒக்டோபுஸ் 2020 வரையான காலப்பகுதியில் அரசிற்கான தேறிய கொடுக்கனின் இந்த முன்னெப்பொழுதுமில்லாத உயர்விற்கு காரணமாகின. உலகளாவிய நோய்ப்பரவளினால் மேலும் மோசமடைந்த அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் பலயீனமடைந்த நிதியில் நிலைமைகளினைப் பிரதிபலித்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிற்கான கொடுக்கன் கடந்த ஆண்டின் ஒத்த காலப்பகுதியின் ரூ.8.5 பில்லியன் தேறிய மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுமிடத்து 2020 சனவரி தொடக்கம் ஒக்டோபுஸ் 2020 வரையான காலப்பகுதியில் ரூ.205.0 சதவீதத்தினால் அதிகரித்தது. 2020 யூலை வரையில் தொடர்ந்தும் பலயீனமாகக் காணப்பட்ட தனியார் துறைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுக்கன் தாழ்ந்த கடன் வழங்கல் வீதங்கள் சலுகையடிப்படையிலான கடன் வசதிகளினாடான பகிர்ந்தளிக்கப்பட்ட கொடுக்கனும் இணைந்து 2020 ஒக்டோபுஸ் 4.3 சதவீத வளர்ச்சியிடன் ஒப்பிடுமிடத்து 2020 ஒக்டோபுஸ் 5.2 சதவீதத்திற்கு விரிவடைந்தது. தனியார் துறைக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் கொடுக்கன் 2020 ஒக்டோபுஸ் முடிவடையும் எட்டு மாத காலப்பகுதியில் ரூ.110.6

பில்லியன் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. பூர்வாங்க மதிப்பீடுகள் 2020 செத்தெம்பர் மாதத்திலும் தனியார் துறைக்கான கொடுக்கனில் ஆரோக்கியமான விரிவாக்கத்தினைக் குறிக்கின்றது.

## நிதியியல் துறை

- நிதியியல் துறையானது கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவளினால் எழுகின்ற உள்ளாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் சவால்மிக்கவியாபாரச் சூழல் என்பவற்றினைச் சமாளித்துத் தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவிருக்கிறது. வங்கித்தொழில் துறையானது வைப்புக்களின் திரட்டலினால் பிரதானமாக நிதியிடப்பட்டு, கடன்கள் மற்றும் முற்பணங்கள் அத்துடன் முதலீடுகள் போன்றவைகளினாலுதோரு அதிகரிப்புடன் அதன் சொத்துத் தளத்தில் ஒரு மிதமானாலும் விரிவாக்கத்தினைப் பதிவுசெய்தது. செயற்படாக்கடன்களின் அதிகரித்துச் செல்லும்போக்கு வங்கித்தொழில் துறையின் கொடுக்கன் இடர்நேர்வ முகாமைத்துவத்தில் ஒரு கரிசனையாகத் தொடர்ந்துமிருந்தது. உயர்வடைந்த கொடுக்கன் இடர்நேர்விற்குப் புறம்பாக, வங்கித்தொழில் துறையானது போதுமானாலும் மூலதனம், திரவத்தன்மை மற்றும் ஒதுக்கீட்டு உள்ளடக்கம் போன்றவற்றுடன் தொழிற்பட்டது. உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் துறையானது 2020 ஒக்டோபுஸ் முடிவடையும் எட்டு மாதங்களில் மந்தமான செயலாற்றுத்தினைப் பதிவுசெய்தது. துறையின் மெதுவடைதல் சொத்துக்கள், கொடுக்கன் மற்றும் வைப்புக்களின் சுருக்கத்திலும் அத்துடன் செயற்படாக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் இலாபத்தன்மையின் வீழ்ச்சி போன்றவற்றில் பிரதிபலிக்கப்பட்டது. காப்புறுதி மற்றும் சேமலாப நிதியங்கள் போன்ற நிதியியல் துறையின் ஏனைய துணைத்துறைகள் இக்காலப்பகுதியில் கலப்பான செயலாற்றுத்தினைப் பதிவுசெய்த அதேவேளையில் கொவிட்-19 இன் பரவலினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தை 2020 மே மாதத்திலிருந்து மீட்சிக்கான சமிக்ஞைகளைக் காட்டியது. இதேவேளை, கொவிட்-19 உடன் தொடர்புபட்ட முடக்குதல் காலப்பகுதியிலும் கூட கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகளின் இடையூறல்லாத தொழிற்பாடு உறுதிப்படுத்தப்பட்டு அதன் மூலம் பொருளாதாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு வசதியளிக்கப்பட்டது.

## பன்னாட்டுப் பொருளாதாரச் சூழல்

- கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரமும் நிதிச் சந்தைகளும் உச்சக்கட்ட நிச்சயமற்றதன்மைகளுக்கு முகங்கொடுத்து 2020இன் இதுவரையான காலப்பகுதியில் உலகளாவிய பொருளாதாரச் செயற்பாட்டில் ஒரு துரிதமான சுருக்கத்திற்கு காரணமாகின. பன்னாட்டு நாணய நிதியத்தின் 2020 ஒத்தோபாரில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதாரத் தோற்றப்பாடானது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி 2019இன் 2.8 சதவீத வளர்ச்சியிடன் ஒப்பிடுமிடத்து 2020இல் 4.4 சதவீதத்தினால் சுருக்கமடையுமென ஏறிவுசெய்யப்படுகின்றது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 2021 இல் 5.2 சதவீதத்திற்கு மீச்சியடைந்து அதன் பின்னர் மந்தமடையுமென எறிவுசெய்யப்படுகின்றது.
- முன்னாருபொழுதுமில்லாத மட்டங்களில் உலகளாவிய ரீதியில் அரசாங்கங்களின் செலவிடலும் மத்திய வங்கிகளின் நாணயக் கொள்கைத் தளர்த்துதலும் முக்கிய பொருளாதாரங்களில் வருமானம் மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும் 2020 காலப்பகுதியில் சுருக்கத்தினைத் தணிப்பதிலும் துணைபுரிந்தன. பொருளாதாரங்கள் படிப்படியாக மீளத்திற்கப்பட்டதனால் 2020இன் மே மற்றும் பூன் மாதங்களில் செயற்பாடு படிப்படியாக அதிகரித்த அதேவேளையில் பாரியளவிலான கொள்கைத் தூண்டல்கள் பாதிக்கப்பட்ட வியாபாரங்களையும் தனிநபர்களையும் மீச்சியடையச் செய்வதற்கு பெருமளவில் துணைபுரிந்தன. ஜக்கிய அமெரிக்காவின் மொ.உ.உற்பத்தி ஆண்டுக்காண்டு அடிப்படையில் 2020இன் முதற் காலாண்டின் 5.0 சதவீதச் சுருக்கத்தினைத் தொடர்ந்து 2020 இரண்டாம் காலாண்டில் 31.4 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. ஜக்கிய இராச்சியம் கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியிடன் ஒப்பிடும்போது 2020இன் முதற்காலாண்டில் 2.5 சதவீத சுருக்கத்தினையும் அதனைத் தொடர்ந்து 2020இன் இரண்டாம் காலாண்டில் 19.8 சதவீத சுருக்கத்தினையும் பதிவுசெய்தது. ஜேரோப்பிய பிராந்தியத்தில் பொருளாதாரம் 2020இன் முதற்காலாண்டில் 3.7 சதவீத சுருக்கத்தினைத் தொடர்ந்து 2020இன் இரண்டாம் காலாண்டில் 11.8 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. ஒரு சாதகமான குறிப்பில் கொவிட்-19 இன் தாக்கம் மறைந்து வருவதனால் சீனா 2020இன் முதற்காலாண்டின் ஆண்டுக்காண்டு சுருக்கத்திலிருந்து மீண்டது. 2020இன்

முதற்காலாண்டின் 6.8 சதவீத சுருக்கத்துடன் ஒப்பிடுமிடத்து 2020இன் இரண்டாம் காலாண்டில் 3.2 சதவீதமான மிதமான வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. இதேவேளை, சீனப் பொருளாதாரம் கடந்தவொரு ஆண்டிலிருந்து 2020இன் மூன்றாம் காலாண்டில் 4.9 சதவீத மொ.உ.உற்பத்தி வளர்ச்சியினைப் பதிவுசெய்து உத்வேகத்தினைப் பெற்றுக்கொண்டது. இந்தியாவில் கொவிட்-19 இன் துரிதமான பரவலினைப் பிரதிபலித்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2020இன் முதற்காலாண்டில் ஆண்டுக்காண்டு 3.1 சதவீத வளர்ச்சியிலிருந்து 2020இன் இரண்டாம் காலாண்டில் 23.9 சதவீதமாக கடுமையாக சுருக்கமடைந்தது. ஏறத்தாழ அனைத்து தோற்றும்பெற்றுவரும் பொருளாதாரங்களும் கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியிடன் ஒப்பிடுமிடத்து ஆண்டின் முதலறைப்பகுதியில் பொருளாதாரச் செயற்பாட்டில் கூர்மையான வீழ்ச்சியினைப் பதிவுசெய்தன.

- உலகளாவிய பொருளாதாரத்தின் மீளமுச்சிக்கான சில சமிக்ஞைகளுக்கு மாறாக மீச்சியானது நீண்டதாகவும், நிச்சயமற்றதாகவும் பொருளாதாரங்களுக்கிடையே சரிசமமற்றதாகவுமிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முன்னேற்றுமடைந்த பொருளாதாரங்கள் 2020இல் 5.8 சதவீதத்தில் சுருக்கமடைந்து அதனைத் தொடர்ந்து 2021இல் 3.9 சதவீத வளர்ச்சியொன்றை அடையுமென எறிவுசெய்யப்படுகின்றது. சீனா உள்ளடங்கலாக தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களும் 2020இல் 3.3 சதவீதத்தினால் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை 2021 இந்தாக 6.0 சதவீதமான வலுவான வளர்ச்சியொன்று எறிவுசெய்யப்படுகின்றது. 2020இல் வளர்ச்சி ஒன்றினைப் பதிவுசெய்யவுள்ள ஓரே முக்கிய பொருளாதாரமாக சீனா 2020இல் 1.9 சதவீதத்தினாலும் அதனைத் தொடர்ந்து 2021இல் 8.2 சதவீதத்தினாலும் வளர்ச்சியடைவதற்கு எறிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பொருளாதாரத்தின் வளர்ச்சி வாய்ப்புக்கள் தொடர்ந்தும் வலுவாகவுள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் 2020இல் 10.3 சதவீதத்தினால் சுருக்கமடையுமெனவும் அதனைத் தொடர்ந்து 2021இல் 8.8 சதவீதத்தினால் வளர்ச்சியடையுமெனவும் எறிவுசெய்யப்படுகிறது.
- உலகளாவிய ரீதியாக பரந்துபட்ட கொள்கை ஆதரவு உலகப் பொருளாதாரத்தின் செயற்பாட்டை இதுவரையில் சிறிதளவில் மீளமுச்சியடைவதற்குத்

துணைபுரிந்தது. முன்னேற்றமடைந்த பொருளாதாரங்கள் தன்னிச்சையான வருவாய்கள் மற்றும் செலவுடனான வழிமுறைகள் அத்துடன் பங்குரிமை உட்செலுத்தல், சொத்துக் கொள்வனவுகள், கடன்கள் மற்றும் கொடுகடன் உத்தரவாதம் உள்ளடங்கலாக பல்வேறு வடிவிலமைந்த திரவத்தன்மை ஆதரவு போன்றவற்றுடன் பதிலிறுத்தன. தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்கள் குறித்த சில பொருளாதாரங்களின் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கை இடைவெளிக்கு மத்தியிலும் கணிசமாக தன்னிச்சையான வரவுசெலவுத் திட்ட வழிமுறைகளுடன் பதிலிறுத்தன. இதேவேளை, உலகின் பல்வேறு பகுதிகளிலும் புதிய கொள்கை முயற்சிகளும் ஆர்வலர்களுக்கிடையில் மனப்பாங்கினை உயர்வடையச் செய்வதில் துணைபுரிந்துள்ளன. உதாரணமாக ஜோராப்பிய ஒன்றியம் உலகளாவிய நோய்ப்பரவல் மீட்சிப்பொதி நிதியத்தினைத் தொடங்கியுள்ளதுடன் ஏனைய அநேகமான நாடுகள் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் வீட்டுடமையாளர்களுக்கும் பணம் மற்றும் பண்டவடிவிலான மாற்றல்கள், ஊதிய உதவு தொகைகள், தொழிலின்மை காப்பீட்டு உள்ளடக்கத்தின் விரிவாக்கம், வரி ஒத்திவைப்புக்கள் மற்றும் பலவற்றை வழங்கின. முன்னேற்றமடைந்த

#### அட்டவணை 1.2

#### தெரிந்தெடுக்கப்பட்ட மத்திய வங்கிகளின் கொள்கை வட்டி வீதங்களின் மாற்றங்கள்

நாடு	முதன்மைக் கொள்கை வீதம்	சதவீதம்				
		2017 முடிவில்	2018 முடிவில்	2019 முடிவில்	23 ஓத்து முடிவில்	2020
இலங்கை	துணைநில் வைப்பு வசதி வீதம்	7.25	8.00	7.00	4.50	
	துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	8.75	9.00	8.00	5.50	
தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்கள்						
இந்தியா	மீன்கொள்வனவு வீதம்	6.00	6.50	5.15	4.00	
மலேசியா	ஓரிரவுக் கொள்கை வீதம்	3.00	3.25	3.00	1.75	
தாய்லாந்து	1-நாள் இருபுடை மீன்கொள்வனவு வீதம்	1.50	1.75	1.25	0.50	
சீனா	1-ஆண்டு கடன்வழங்கல் வீதம்	4.35	4.35	4.15	3.85	
இந்தோனேசியா	7-நாள் நேர்மாற்று மீன்கொள்வனவு வீதம்	4.25	6.00	5.00	4.00	
பிலிப்பைஸ்	ஓரிரவு நேர்மாற்று மீன்கொள்வனவு வீதம்	3.00	4.75	4.00	2.25	
முன்னேற்றங்கள் பொருளாதாரங்கள்						
ஜக்கிய	பெடரல் நிதிய வீதம்	1.25- 1.50	2.25- 2.50	1.50- 1.75	0.00- 0.25	
அமெரிக்கா	பெரல் நிதிய வீதம்					
ஜக்கிய	வங்கி வீதம்	0.50	0.75	0.75	0.10	
இராச்சியம்						
ஜப்பானியிய	மீன்திதியிடல் வீதம்	0.00	0.00	0.00	0.00	
யப்பான்	ஓரிரவு அழைப்பு வீதம்	- 0.10	- 0.10	- 0.10	- 0.10	
கனடா	ஓரிரவு வீதம்	1.00	1.75	1.75	0.25	
அவுஸ்திரேலியா	காக வீதம்	1.50	1.50	0.75	0.25	
கிடான்	மீன்கொள்வனவு வீதம்	- 0.50	- 0.50	- 0.25	0.00	

மூலம் : தொடர்பான மத்திய வங்கிகளின் இணையத்தாங்கள்

பொருளாதாரங்களின் மத்திய வங்கிகளின் நடவடிக்கை துரிதமான கொள்கை வட்டிவீதக் குறைப்புகளுக்கு மேலதிகமாக பரந்துபட்ட பாரியாவிலான சொத்துக் கொள்வனவுகள் மற்றும் மீன்திதியிடல் வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது. ஜக்கிய அமெரிக்காவின் பெடரல் ரிசேர்வ் 2 சதவீத நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த சராசரிப் பணவீக்க இலக்கியிற்கு மாறுகின்ற அதன் நாணயக் கொள்கை உபாயத்தின் மாற்றங்களை அறிவித்த அதேவேளையில் தாழ்ந்த வட்டி வீதங்களைப் பேணிக்கொள்வது மீதான முன்னோக்கிய வழிகாட்டல்களை வழங்கியது. தோற்றும்பெற்றுவரும் சந்தைப் பொருளாதாரங்களின் மத்திய வங்கிகளின் பதிலிறுப்புக்கள் பிரதானமாக வட்டிவீத குறைப்புக்கள், மீன்கடன்வழங்கல் வசதிகள் மற்றும் சொத்துக் கொள்வனவுகளை உள்ளடக்கியிருந்தது. இத்தகைய கொள்கை வழிமுறைகளுக்குப் பதிலிறுத்தி 2020 யூன் மாதத்திலிருந்து உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் நிலைப்பாடுகள் சில முன்னேற்றத்தினைக் காட்டன. எனினும் அன்மைய மாதங்களில் உலகளாவிய ரீதியில் கொவிட்-19 இன் இரண்டாம் அலையின் காரணமாக இடர்நேர்வுகள் மீனத்தோற்றும் பெற்றுள்ளது போல் தெரிகின்றது.

- உலகளாவிய நோய்ப்பரவலின் காரணமாக நிரப்பல் இடையூறுகளிலிருந்தெழும் விலை அமுத்தங்களுக்கு மாறாக மந்தமடைந்த கேள்வி நிலைப்பாடுகளின் காரணமாக உலகளாவிய பணவீக்கம் தொடர்ந்தும் மிதமாகவிருந்தது. முன்னேற்றமடைந்த பொருளாதாரங்களில் பணவீக்கம் உலகளாவிய நோய்ப்பரவலிற்கு முன்னிருந்த மட்டங்களில் தொடர்ந்துமிருந்தது. இதேவேளையில் உலகளாவிய நோய்ப்பரவல் விரைவாகப் பரவியதுடன் தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் பணவீக்கம் விரைவாக வளர்ச்சியடைந்தது. எனினும், உணவு விலைகளின் அதிகரிப்பிற்கு காரணமாகிய வழங்கல் இடையூறுகளைப் பிரதிபலித்து சில நாடுகள் பணவீக்கத்தின் உயர்விற்கு முகங்கொடுத்தன. முன்னேற்றமடைந்த பொருளாதாரப் பிரிவில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 2021இல் 1.6 சதவீதத்திற்கு உயர்வடைவதற்கு முன்னர் 2020இல் 0.8 சதவீதமாக ஏறிவுசெய்யப்படுகின்றது. தோற்றும்பெற்றுவரும் சந்தை மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் பிரிவில் பணவீக்கமானது 2020இல் 5.0 சதவீதமாகவும் 2021இல் 4.7 சதவீதமாகவும் ஏறிவுசெய்யப்படுகிறது.

கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலின் தோற்றுத்தில் உலகளாவிய பண்டச் சந்தைகளில் தங்கம் தொடர்ந்தும் பாதுகாப்பான சொத்தெஞ்றாகத் தொடர்கின்றது. இதன்படி, இவ்வாண்டில் பண்ணாட்டு தங்க விலைகள் அதிகரித்து 2020 ஒக்டூபர் முதலாம் வராத்தில் ஒரு அவுண்சிற்கு ஐ.அ.டொலர்கள் 2,000 மட்டத்தினை விஞ்சியதுடன் அதன் பின்னர் குறைவடைந்து 2020 ஒத்தோபர் நடுப்பகுதியில் அவுண்சிற்கு ஐ.அ.டொலர் 1,898 ஆகத் தொடர்ந்துமிருந்தது. முடக்குதல்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கேள்வியின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில் வேகமாகச் சரிவடைந்த மசகெண்ணைய் விலைகள் 2020 மே மாதத்திலிருந்து படிப்படியான உயர்வினை எடுத்துக் காட்டன. 2020 ஏப்பிற்கு பிற்பகுதியில் பீப்பாயொன்றுக்கு ஏற்ததாழ ஐ.அ.டொலர் 13.0 இற்கு வீழ்ச்சியடைந்த பிரெண்ட் மசகெண்ணைய் விலைகள் அதன் பின்னர் மசகெண்ணையின் வரையறுக்கப்பட்ட இருப்புக்கள் மற்றும் ஜக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவின் விரிவடைந்த செயற்பாடுகளின் பிரதான காரணமாக படிப்படியாக உயர்வடைந்து 2020 ஒக்டூபர் இறுதியில் பீப்பாயொன்றுக்கு ஐ.அ.டொலர் 46.1 இனை அடைந்தன. எனினும் 2020 ஒத்தோபர் நடுப்பகுதியில் மசகெண்ணைய் விலைகள் பீப்பாயொன்றுக்கு ஏற்ததாழ ஐ.அ.டொலர் 43.4 இற்கு வீழ்ச்சியடைந்தன. உலகப் பொருளாதார தோற்றப்பாட்டின் ஒத்தோபர் 2020 வெளிப்பாட்டின்படி சராசரி பெற்றோலிய விலைகள் பீப்பாயொன்றுக்கு 2020இல் ஐ.அ.டொலர் 41.7 ஆகவும் 2021இல் ஐ.அ.டொலர் 46.7 ஆகவும் எறிவுசெய்யப்படுகின்றது.

- சமுகத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீது உலகளாவிய நோய்ப்பரவலின் தாக்கம் கணிசமானவை உயர்வாகவிருக்குமென்பதுடன் உலகளாவிய ரீதியில் வறுமையிலும் சமமின்மையிலும் ஒரு அதிகரிப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் கடந்த பல தசாப்தங்களாக அடையப்பட்ட சில மேம்பாடுகளை மறுதலையாக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள், முறைசாரா தொழிலிலுள்ளோர், இளம் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பிட்டாவில் தாழ்ந்த கல்வித் தேர்ச்சியுடையோர் போன்ற பல்வேறு பிரிவினரின் மீது நெருக்கடியின் சமமற்ற தாக்கத்தினால் சமமின்மை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. நாளாந்த வேதனங்களில் தங்கியிருப்போர், புலம்பெயர் தொழிலாளரை உள்ளடக்கிய முறைசார் சமுக வலையமைப்பின்**

அப்பாலுள்ளோர் போன்றவர்கள் நகர்வின் மீதான கட்டுப்பாடு விதிக்கப்பட்டமையினால் திடீர் வருமான இழப்புகளுக்கு முகங்கொடுத்தனர். நெருக்கடியின் சமை பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கிடையில் சமமற்றதாக உணரப்பட்டிருக்கின்றது. சில முன்னேற்றங்களை பொருளாதாரங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒழுங்குகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டன அல்லது பொதுமக்கள் தனிப்பட்ட சேமிப்புக்கள் அல்லது சமுகப் பாதுகாப்பு நன்மைகளில் தங்கியிருந்தனர். பொருந்திச் செல்லும் தன்மை ஒப்பிட்டாவில் தாமதமாகவுள்ள தாழ்ந்த வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் பொதுமக்கள் எதிர்பாராத வருவாய் இழப்பினைத் தாங்கிக் கொள்வதில் சிரமங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். இது உலகளாவிய நோய்ப்பரவலிற்கு முகங்கொடுப்பதில் தாழ்ந்த வருமானமுடைய பொருளாதாரங்களிற்கு பன்னாட்டு ஆதரவிற்கான முக்கியத்துவத்தினை கோட்டுக் காட்டுகின்றது.

- உலகளாவிய நோய்ப்பரவலின் பரிணாமத்தைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மை உலகளாவிய பொருளாதாரத் தோற்றப்பாட்டினை மதிப்பீடு செய்வதனைத் தொடர்ந்தும் பாதிக்கக்கூடும். தற்போதைய எறிவுகள் இயல்பிலேயே முன்கூட்டியே கணிப்பதற்குக் கடினமானதாகவுள்ள பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், தாழ்ந்த கூட்டுக்கேள்வி, மிதமான சுற்றுலா மற்றும் தாழ்ந்த தொழிலாளர் பணவனுப்பல்களிலிருந்தான உலகளாவிய கசிவுத் தாக்கத்தின் பரப்பும் தொடர்ந்தும் நிச்சயமற்றதாகவே காணப்பட்டு உலகளாவிய நிதிச் சந்தைகளின் உயர்வடைந்த நிச்சயமற்றதன்மைகளுக்கு இட்டுச்சென்றுள்ளன. கொவிட்-19 நோய்தொற்றின்நீடித்த இரண்டாம் அலை பல்புடை முகவராண்மைகளின் பின்திய எறிவுசெய்தல் வட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டதனை விட அதிகமாகப் பொருளாதாரச் செயற்பாட்டினைக் குறைக்கக்கூடும். பலயீனமான வெளிநாட்டுக் கேள்வி மற்றும் இறுக்கமான நிதியியல் நிலைப்பாடுகளின் எல்லைகடந்த கசிவுத்தாக்கம் போன்றவற்றினொரு விளைவாக உலகளாவிய வளர்ச்சியில் பாதகமான தாக்கங்கள் காணப்படக்கூடும். நீடித்த பொருளாதார மந்தம் மற்றும் தளம்பலான உலகளாவிய நிதிச் சந்தை நிலைப்பாடுகள் நீடித்து நிலைத்திருக்குமானால் சில தோற்றம்பெற்றுவரும் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் படுகடன் இயக்கவாற்றல்**

மற்றும் படுகடனின் நிலைத்திருக்கும் தன்மை மீது தாக்கத்தினைச் செலுத்தக்கூடும். இருப்பினும், கொவிட்-19 இந்கான தடுப்புசியினைப் பூரணப்படுத்துவதற்காக நடந்துவருகின்ற முயற்சிகள் மற்றும் உலகளவில் பாரியளவிலான கொள்கை ஆதரவின் தொடர்ச்சி போன்றவற்றின் காரணமாகப் பொருளாதார மீட்சி மீதான சாதகமான இடர்நேர்வுகளையும் பறந்தள்ள முடியாது.

## எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- ஒத்தோபரில் அவதானிக்கப்பட்டவாறு கொவிட்-19 தொற்றுப்பரவல் மீளாழுச்சி பெற்றமை உத்வேகத்தினை சிறிதளவு பாதிக்கக்கூடுமாயினும் 2020 மே மாதத்தில் முடக்குதல் மீதான தளர்த்துதலிலிருந்து செயற்பாட்டின் விரைவான மீட்சியினால் சான்றளிக்கப்பட்டவாறு இலங்கையின் பொருளாதாரம் 2021இல் மீளாழுச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய வங்கினாலும் அரசாங்கத்தினாலும் பாரியளவில் வழங்கப்பட்ட கொள்கை ஆதரவானது குறுகிய காலத்தில் பொருளாதாரச் செயற்பாட்டில் விரைவான மீட்சிக்கு வசதியளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில் அரசாங்கத்தின் வளர்ச்சியினை நோக்கிய கொள்கைகள் நடுத்தர காலத்தில் மீட்சியினைத் தக்கவைத்துக்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2020இல், குறிப்பாக ஆண்டின் இரண்டாம் காலாண்டில், உலகளாவிய நோய்ப்பரவலின் தாக்கத்தினால் தூண்டப்பட்ட வீழ்ச்சியினைப் பிரதிபலித்து பொருளாதாரம் 1.7 சதவீதத்தினால் சுருக்கமடையுமென எறிவுசெய்யப்படுகின்றது. இதுவரையில் வழங்கப்பட்ட பரந்தளவிலான இறை மற்றும் நாணயக் கொள்கை தூண்டுதல்களின் காலந்தாழ்த்திய விளைவு, அரசியல் உறுதிப்பாடு மீளக்கட்டியமூற்பப்பட்டதன் காரணமாக மேம்பட்ட முதலிட்டாளர் நம்பிக்கை மற்றும் அரசின் வளர்ச்சியை நோக்கிய கொள்கை நிகழ்ச்சி நிரல் போன்றவை எதிர்வரும் காலத்தில் நீடித்து நிலைத்திருப்பதும் சமத்துவமானதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. உலகளாவிய நோய்ப்பரவலானது குறுங்காலத்தில் பொருளாதார செயற்பாட்டிலான இடையூறுகளுக்கு மாறாக உள்நாட்டு வேளாண்மை மற்றும் கைத்தொழில் உற்பத்தி மீது அதிகரித்த கவனங் செலுத்தி வளர்ச்சிக்கான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பிற்கான சாளரத்தினையும் அரசாங்கத்திற்கு உருவாக்கியுள்ளது. 2021 இந்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தினை வெளியிடுவதுடன்

இன்றியமையாத உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் மூலம் பிராந்தியங்களுக்கிடையிலான இணைப்பு மற்றும் பொருளாதாரத்தின் உற்பத்தி இயலளவினை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக் கொள்கைகளும் அறிவுசார் வளர்ச்சியை ஊக்கப்படுத்தல் உபாயத்தினை நோக்கி மீதான தீசைத்திருப்பப்படுகின்றன. குறுங்காலத்தில் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீது உலகளாவிய நோய்ப்பரவலின் பாதகமான தாக்கத்திற்கு மாறாக அரசாங்கத்தின் அனைவரையுமின்ஸ்டக்கிய வளர்ச்சிக் கொள்கைகள் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட பிரிவினரை நன்கு இலக்கிடுமெனவும் அதேவேளையில் தற்போதுள்ள நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களின் ஆதரவுடன் குறுங்காலத்தில் ஆதரவு வழங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

- கொவிட்-19 உலகளாவிய நோய்ப்பரவலிற்கு மத்தியில் உயர்வடைந்த பாதிப்படையக்கூடிய தன்மைகளுக்குப் பற்பாக பொருத்தமான கொள்கைகள் தாமதமின்றி நிறைவேற்றப்படுவதுடன் இலங்கையின் வெளிநாட்டுத்துறை நடுத்தர காலப்பகுதியில் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் காட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கேள்வியின் மீட்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்தல் மற்றும் ஏற்றுமதிகளுக்கான ஆதரவு போன்றவற்றுடன் நடுத்தர காலத்தில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் கணிசமானதொரு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. இங்குமதி மீதான செலவினம் 2020இன் குறிப்பிடத்தக்களுவு தாழ்ந்த மட்டங்களும் ஒப்பிடுமிடத்து 2021இல் உயர்வடையக்கூடும். என்னைய விலைகள் வழுமைக்குத் திரும்புதல், உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்படுகின்ற விரிவாக்கத்தின் காரணமாக இடைநிலை மற்றும் முதலீட்டுப் பொருட்களிற்கான கேள்வியிலான உயர்வு போன்றவை எதிர்வரும் காலத்தில் இங்குமதிகளிற்கான செலவினத்தை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, 2020இல் கணிசமானாவு குறைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வர்த்தகப் பற்றாக்குறை 2021இல் ஒரு ஆரம்பத் திருத்தத்திற்குப் பின்னர் நடுத்தர காலத்தில் படிப்படியாக மேம்படுமென எறிவுசெய்யப்படுகின்றது. சுற்றுலாக் கைத்தொழிலின் பின்னடைவுக்கு புற்பாக எதிர்வரும் காலத்தில் உலகளாவிய நோய்ப்பரவலைப் பற்றிய பீதி படிப்படியாக இல்லாதொழிவுதுடன்

சுற்றுலாக் கைத்தொழிலில் எதிர்நோக்கப்படும் மீட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு பணிகள் கணக்கின் மிகை நடுத்தர காலத்தில் உறுதியாக மேம்படையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், போக்குவரத்துப் பணிகள், தகவல்தொழில்நுட்பம் மற்றும் வியாபார செயன்முறைப்படுத்தல் பணிகளை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளல் போன்றவற்றிலான வளர்ச்சியும் பணிகள் ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப் படுகின்றது.

**இதேவேளை தொழிலாளர் பணவனுப்பல்கள்** நடுத்தரகாலத்தில் மெதுவாகவேனும் வளர்ச்சியடையுமென எறிவுசெய்யப்படுகின்றது. விளைவாக 2020இல் மொ.உ.உற்பத்தியில் 1.5 சதவீதத்திற்கு சுருக்கமடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2021இல் மொ.உ.உற்பத்தியில் 2.4 சதவீதத்திற்கு அதிகரித்து 2025 அளவில் மொ.உ.உற்பத்தியில் 1.2 சதவீதத்திற்கு படிப்படியாக வீழ்ச்சியடையுமெனவும் எறிவுசெய்யப்படுகின்றது. கொலிட-19 உலகளாவிய நோய்ப்பரவலிற்கு மத்தியில் மெதுவடையும் நிதியியல் பாய்ச்சல்கள் குறுங்காலத்தில் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கினைப் பாதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் அரசியல் உறுதிப்பாடு மீன்கட்டியெழுப்பப்பட்டதனை தொடர்ந்த சாதகமான முதலீட்டாளர் மனப்பாங்கு அத்துடன் உலகளாவிய பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்படும் மீட்சி என்பவற்றுடன் நடுத்தரகாலத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சல்கள் மற்றும் கொழும்பு பங்குப்பிரிவர்த்தனையிலும் அரசு பிணையாங்கள் சந்தையிலுமான வெளிநாட்டு முதலீடுகள் போன்றவற்றில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகின்றது. வெளிநாட்டு முதலீட்டுப் பாய்ச்சல்கள் குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் போன்றவற்றின் பொருட்டு எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய வங்கியானது நடுத்தரகாலத்தில் வெளிநாட்டு ஒதுக்குகளை போதுமான மட்டங்களிலும் அதேவேளை நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்ததும் போட்டித்தன்மை வாய்ந்ததுமான செலாவணி வீதத்தினைப் பேணுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கமானது போதியலை நிதியிடலினைப் பெற்றுக்கொள்வதற்கான குறுங்கால வழிமுறைகளினுடாகவும் வணிகப் பொருள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளில் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதொரு அதிகரிப்பை உறுதிப்படுத்தும் வேளையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வடிவிலான படுகடனை

உருவாக்காத உட்பாய்ச்சல்களை உயர்த்திக் கொள்வதற்கான நீண்டகால சீர்திருத்தங்களினுடையும் இலங்கையின் வெளிநாட்டுப் படுகடனின் நீடித்துநிலைத்திருக்கும்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

- 2020இல் இறைப் பற்றாக்குறைகள் மற்றும் படுகடன் மட்டங்களில் தேவைப்படுகின்ற விரிவாக்கத்தினைத் தொடர்ந்து பொருளாதார செயற்பாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மீட்சியினால் ஆதரவளிக்கப்பட்டு நடுத்தர காலத்தில் இறைத் துறைச் செலாவற்றும் மேம்படுமென எறிவுசெய்யப்படுகிறது. 2020 நவெம்பர் நடுப்பகுதியில் தேசிய வரவுசெலவுத் திட்டத்தினை வெளிப்படுத்துவதுடன் அறிவிக்கப்படவுள்ள அரசாங்கத்தில் நடுத்தர கால இறை உபாயம் வரிக்கொள்கைச் சீர்திருத்தங்கள், மீண்டெழும் செலவினத்தின் மேலதிகச் சிக்கனப்படுத்தல் மற்றும் மூலதனச் செலவினத்தின் செயற்றிறைனை மேம்படுத்தல் போன்றவற்றினாடாக இறைத்திரட்சி உபாயத்தினை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை பல்வேறு அடையாளங் காணப்பட்ட விடயப்பரப்புகளில் உள்நாட்டு உற்பத்தியினை மேம்படுத்தல் மற்றும் அரசிங்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் செயற்றிறைனை மேம்படுத்தல் போன்றவற்றிலான வழிமுறைகள் பொருளாதார செயற்பாட்டிற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில், அரசாங்கத்திற்கு எதிர்வரும் காலத்தில் அரசிறைக்கான அதிக வழிகளினையும் கிடைக்கச் செய்யும். தேசிய கொள்கைக் கட்டமைப்பான ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கத்தில்’ தெளிவாக விளக்கப்பட்டதனைப் போன்று 2025 அளவில் மொ.உ.உற்பத்தியில் 4.0 சதவீதமானதொரு வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையினையும் அதனுடன் கூடிய நடைமுறைக்கணக்கு மற்றும் ஆரம்ப மீதிகள் போன்றவற்றிலான மேம்பாடுகளினையும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறையில் எதிர்பார்க்கப்படும் குறைப்பு மற்றும் அதன் விளைவான பற்றாக்குறைக்கு நிதியிடலின் தணிப்பு போன்றவை உள்நாட்டு நிதியிடலில் பெருமளவில் தங்கியிருப்பதுடன் மத்திய அரசின் வெளிநிற்கு படுகடனைக் குறைத்து நடுத்தர காலத்தில் பொதுபடுகடனின் நீடித்து நிலைத்திருக்கும்தன்மையை உறுதிப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அட்டவணை 1.3  
நடுத்தரகால பேரண்டப் பொருளாதாரக் கட்டமைப்பு (அ)

குறிகாட்டி	அலகு	2018 (இ)	2019 (இ)	எறிவுகள் (ச)				
				2020	2021	2022	2023	2024
<b>உ_ன்னமைத்துறை</b>								
உ_ன்னமை மொ.உ_... வளர்ச்சி	%	3.3 (இ)	2.3	- 1.7	5.0	4.5	6.0	6.5
நடைமுறைச் சந்தை விலைகளில் மொ.உ_...	ரூ. பில்	14,366 (இ)	15,016	15,462	17,054	18,864	21,205	23,822
தலைக்குரிய மொ.உ_...	ஜ.அ.டோ.	4,079 (இ) (ஆ)	3,852	3,825	4,068	4,340	4,706	5,100
மொத்த முதலீடு	மொ.உ_...இன%	30.4 (இ) (ஹ)	27.4	26.9	27.3	27.8	28.1	28.4
உ_ள்ளாட்டு சேமிப்புகள்	மொ.உ_...இன%	23.0 (இ) (ஹ)	21.3	21.4	21.5	22.5	23.9	24.9
தேசிய சேமிப்புகள்	மொ.உ_...இன%	27.3 (இ) (ஹ)	25.3	25.4	24.9	25.5	26.3	27.1
<b>வெளிநாட்டுத்துறை</b>								
வர்த்த இடைவெளி	மொ.உ_...இன%	-11.7	- 9.5	- 6.6	- 8.2	- 8.8	- 8.2	- 7.9
ஏற்றுமதிகள்	ஜ.அ.டோ. மில்	11,890	11,940	10,245	12,404	13,682	15,124	17,022
இறகுமதிகள்	ஜ.அ.டோ. மில்	22,233	19,937	15,800	19,733	22,154	23,814	26,066
நடைமுறை கணக்கு நிலுவை	மொ.உ_...இன%	- 3.2	- 2.2	- 1.5	- 2.4	- 2.3	- 1.8	- 1.3
வெளிநாட்டு அலுவல்சார் ஒதுக்குகள்	இறகுமதி மதங்கள்	3.7	4.6	4.8	3.7	3.8	3.8	4.0
<b>இறைத் துறை</b>								
மொத்த அரசினை மற்றும் கொடைகள்	மொ.உ_...இன%	13.5 (எ)	12.6	9.7	10.6	11.2	11.8	12.4
சௌலினம் மற்றும் தேநிய கடன் வழங்கல்	மொ.உ_...இன%	18.7 (எ)	19.4	18.9	18.4	18.3	17.8	17.6
நடைமுறை கணக்கு நிலுவை	மொ.உ_...இன%	-1.2 (எ)	- 2.7	- 6.3	- 4.8	- 4.0	- 2.6	- 1.7
ஆய்வுப் நிலுவை	மொ.உ_...இன%	0.6 (எ)	- 0.8	- 3.2	- 2.0	- 1.5	- 0.7	- 0.2
திரண்ட இறை நிலுவை	மொ.உ_...இன%	- 5.3 (எ)	- 6.8	- 9.3	- 7.8	- 7.1	- 6.0	- 5.2
மத்திய அரசு படுகடன்	மொ.உ_...இன%	83.7 (எ)	86.8	92.4	90.0	86.1	82.3	77.5
<b>நாணயத் துறை மற்றும் பணவிக்கம்</b>								
(அ) விரிந்த பண வளர்ச்சி ( $M_{21}$ ) (எ)	%	13.0	7.0	20.6	15.0	12.5	12.5	12.5
தனியார் துறைக்கான கொடுக்டனின் வளர்ச்சி ( $M_{21}$ இல்) (எ)	%	15.9	4.3	6.0	13.9	12.5	12.0	12.0
ஆண்டுச் சராசரிப் பணவிக்கம் (ஐ)	%	4.3	4.3	4.7	5.0	5.8	6.0	5.5
(அ) 2020 ஒத்தோப்பு நடுப்பகுதி வரை கிடைக்கத்தக்காலினால் தகவல்களை அடிப்படையாக கொண்டது								ரூலங்கள்: நிதியமைச்சு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவரத் தலைக்களம் இலங்கை மத்திய வங்கி
(ஆ) நிருத்தமிடத்து								
(இ) தங்களில்கொண்டு மத்திய வங்கி								
(ஈ) மத்திய வங்கியின் எறிவுகள்								
(உ) பிர்திநிதி குழுதெடுக்க எண்ணிக்கைகளுடன் இற்றைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகள்								
(ஐ) 2018இல் மொ. உ_... உற்பத்தியின் சதவீதமாக மொத்த முதலீடு, உ_ள்ளாட்டு சேமிப்புகள் மற்றும் தேசிய சேமிப்புகள் என்பவற்றை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவரத் தினைக்கால்களை 28.6%, 21.2% மற்றும் 25.4% ஆக நிருத்தமிடத்துக்கூடியுள்ளது								
(எ) தொகைத்துப்பு மற்றும் புள்ளிவரத் தினைக்கால்களை 2020 மார்ச் 31இல் வெளியிடப்பட்ட 2018 இற்கான நிருத்தமிடத் தொகைத்துப்பு மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது								
(ஏ) அண்டுமுறை பெறுமைகளின் அடிப்படையினால் ஆண்டுக்காண்டு வளர்ச்சி கொடுவதேனும் (2013=100) அடிப்படையினாலும்								

- எதிர்வரும் காலத்தில் தனியார் துறைக்கான கொடுக்டன் பாய்ச்சல்கள் உயர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2020இல் நடைமுறைப்படுத்தப்பட்ட கணிசமான நாணயக்கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினாரு விளைவாக சந்தை வட்டிவீதங்கள் கணிசமானாவு தாழ்ந்த மட்டங்களுக்கு குறைவடைந்துள்ளன. மேம்பட்ட வியாபார நம்பிக்கையுடன் எதிர்வரும் காலத்தில் பொருளாதாரச் செயற்பாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மீளைமுச்சியுடன் குறுங்காலத்தில் தனியார் துறைக்கான கொடுக்டன் பாய்ச்சல்களின் வளர்ச்சி உயர்வடைந்து அதன்பின்னர் ஸ்திரமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரியளவிலான கொடுக்டன்கள் எதிர்வரும் காலத்தில் விரிந்த பண நிரம்பலின் ( $M_{21}$ ) வளர்ச்சியினை உயர்வடையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் துறைக்கு வழங்கப்படுகின்ற கொடுக்டனின்

- விரிவாக்கத்தினால் உந்தப்பட்டு நடுத்தர காலத்தில் விரிந்த பண நிரம்பலின் வளர்ச்சி ஏற்றதாழ 12.5 சதவீதத்திற்கு ஸ்திரமடைவதற்கு எறிவு செய்யப்படுகின்றது.
- பணவீக்கமானது நடுத்தர காலத்தில் விரும்பப்படுகின்ற வீச்சான 4-6 சதவீதத்திற்குள் பேணப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பு நுகரவோர் விலைச்சுட்டெண்ணின் ஆண்டுக்காண்டு மாற்றுத்தினால் அளவிடப்படுகின்ற முதன்மைப் பணவீக்கமானது எதிர்வரும் காலத்தில் பெருமளவிற்கு ஒழியை இலக்கமட்டத்திற்கண்டித்ததாக பேணப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இறை மற்றும் நாணயக் கொள்கைத் துண்டல்களின் காலம் கடந்த தாக்கத்தினைப் பிரதிபலித்துக் கூட்டுக்கேள்வியில் எதிர்பார்க்கப்படும் மீள் உத்துவேகம் மற்றும்

உலகளாவிய ரீதியில் பெற்றோலிய விலைகளில் எதிர்பார்க்கப்படும் வழமைக்குத் திரும்புதல் போன்றவற்றுடன் பணவீக்கமானது 2022 மற்றும் 2023 காலத்தில் இந்த வீச்சின் மேல் எல்லையை அடையக்கூடும். நிரம்பல் பக்கத்தில், குறிப்பிட்ட வேளாண்மை உற்பத்திகளில் தன்னிறைவினை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் எதிர்வரும் காலத்தில் உள்ளாட்டு உணவுப் பணவீக்கத்தினை ஸ்திரப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. கேள்விப் பக்கத்திலிருந்து எழுகின்ற தேவையற்ற பணவீக்க அழுத்தங்களைதுவும் கட்டியெழுப்பப்படுவதனை இல்லாதொழிப்பதற்கான பொருத்தமான கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தயாராகவுள்ள அதேவேளையில் தற்காலிகமான வழங்கல்பக்க அழுத்தங்களுக்கு தீர்வு காண்பதற்கும் எதிர்பார்க்கப்பட்ட பாதையில் இறை மீதிகளை முகாமை செய்வதற்புமான அரசாங்கத்தின் கடப்பாடு தாழ்ந்ததும் உறுதியானதுமான பணவீக்கத்தினை உறுதிப்படுத்துவதிலும் நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியை நீடித்துநிலைத்திருக்கச் செய்வதிலும் இன்றியமையாததாகத் தொடர்ந்துமிருக்கின்றது.

- ஏறிவுசெய்யப்பட்ட நடுத்தர கால பொருளாதார பாதையினை அடைந்துகொள்வது அடையாளங்காணப்பட்ட சீர்திருத்தங்களை எதிர்வரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதனைச் சார்ந்துள்ளது. உறுதியானதொரு அரசாங்கம் உருவாக்கப்பட்டதுடன் உலகளாவிய நோய்ப்பரவலானது பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளை மீளாய்வு செய்வதற்கும் பொருத்தமான கொள்கை முன்னுரிமைகளையும் நாட்டின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அமைத்துக்கொள்வதற்குமான சந்தர்ப்பமொன்றினை உருவாக்கியுள்ளது. இந்த வகையில், அடையாளங்காணப்பட்ட பண்டங்களில் தன்னிறைவினை அடைந்து கொள்வதற்கு உள்ளாட்டு உற்பத்தியினை ஊக்குவிப்பதற்கும்

அரசாங்கத்தின் தூண்டுதல் இலங்கையின் பொருளாதார நிலைமாற்றத்தில் ஒரு இன்றியமையாத பங்கொண்றினை வகிக்கக்கூடும். எனினும், உள்ளாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரத்தினைப் பேணிக்கொள்ளும் அதேவேளையில் ஒரு நியாயமான விலையில் கிடைக்கச்செய்வதை உறுதிப்படுத்துவதும் நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில் எதிர்பார்க்கப்படும் நன்மைகளைக் கிடைக்கச் செய்வதில் இன்றியமையாததாகவிருக்கும். புத்தருவாக்கம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் போதுமானவு முதலீடு செய்தல் மற்றும் ஏற்றுமதியினை நோக்கிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவித்தல் போன்றவை குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களிடையே செயற்றிறை மேம்படுத்துவதற்கும், உற்பத்தித்திறை உயர்த்துவதற்கும் வேண்டப்படுகின்றன. எதிர்பார்க்கப்படுகின்ற உயர் வளர்ச்சியானது பன்னாட்டுச் சந்தைகளுக்கான மேம்பட்ட அணுகுவழியினைத் தேவைப்படுத்துவதனால் தற்போதுள்ளதும் புதியதுமான பங்காளர் பொருளாதாரங்களுடன் வர்த்தகப் பேச்சு வார்த்தை தொடரவேண்டியது அவசியம். உள்ளியம், காணி மற்றும் நிதியியல் சந்தைகளுடன் தொடர்புடைய சீர்திருத்தங்களும் இன்றியமையாதவை. தற்பொழுது நிலவுகின்ற தாழ்ந்த பணவீக்கச் சூழலானது நேர காலத்துடனானதும், பொருத்தமானதும் வெளிப்படையானதுமான கொள்கைகளுடன் பாதுகாக்கப்படுவதுடன் அதன் மூலம் வியாபாரங்களினதும் தனிநபர்களினதும் நன்கறிந்த தீர்மானமெடுத்தலுக்கு வசதியளிக்கப்பட வேண்டும். உலகளாவிய நோய்ப்பரவலினால் தோன்றிய குறுங்கால சிரமங்களுக்கு மேலாக நீண்டகால வளர்ச்சியும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடும் பகிர்ந்தளிக்கப்பட்ட சுபீர் சத்தினை நோக்கிய அதன் அணிவகுப்பில் இலங்கை சமநிலைப்படுத்தப்படவேண்டிய பிரதான முன்னுரிமைகளாகத் தொடர்ந்துமிருக்கின்றன.